

சங்கத்தைக் கழித்த

சிம்மேசான்



திருமறை அறிஞர்

Rev. Dr. A. கிறிஸ்டோபர் M.A., D.D.,

சிங்கத்தைக் கிழித்த
சிம்சோன்



ஆசிரியர்

திருமறை அறிஞர்
Rev. Dr. A. கிறிஸ்டோபர்

வெளியிடுபவர்
விண்ணக அப்பம்

நேரு வீதி, சூரம்பட்டி,
ஈரோடு - 9. தென்னிந்தியா.

RE-EDITION - September 2010
TOTAL COPIES - 2000
COPY RIGHT - TO AUTHOR
PRICE - Rs. 40.00 (IN INDIA)
BOOK NUMBER - T 35

**FOR DETAILS CONTACT
WINNAGA APPAM**

No. 4/2, NEHRU STREET, SOORAMPATTI,
ERODE - 638 009. S.INDIA.

CELL : 94434 99486

e-mail : erodeipa@yahoo.com

website : www.erodeipa.org

Bank A/c : ALEX DHINAKARAN.C

Bank of India (Erode Branch)

A/c No : 820210100005638

வாழ்த்துரை

திருமறைப் பெரியார்

Rev. Dr. யோபு ஞானப்பிரகாசம்

தலைவர் - ஸ்தாபகர்

இந்தியன் பெந்தெகொஸ்தே அஸம்பிளிஸ்

கோவை 18, தென் இந்தியா.

இனிய வாசகர்களுக்கு,

எங்கள் உடன் ஊழியரும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள I.P.A. சபைகளின் மத்திய போதகருமாகிய பாஸ்டர் அ. கிறிஸ்டோபர் அவர்களுக்காய் கர்த்தரைத் துதிக்கிறேன்.

இவரது இந்த 35-வது புத்தகத்தைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆவிக்குரிய மக்கள் எழுச்சியடையும் படியும், வளர்ச்சியடையும் படியும் ஆவியின் நிறைவுடன் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

இறையியல் கருத்துக்கள் புதிய வியாக்கியானங்கள் சம்பவங்களின் பின்னணி ஆகியவற்றை விளக்கி இருப்பதுடன் வழக்கம் போல, சபை இயேசுவின் வருகைக்கு ஆயத்தப்பட தேவையான எச்சரிப்புகளை தைரியமாக எழுதியிருக்கிறார்.

எமது ஸ்தாபனத்தின் பத்திரிக்கையான இந்தியா பெந்தெகொஸ்தே இவாஞ்சல் பத்திரிக்கையின் இணை ஆசிரியரும், ஈரோடு சபையின் போதகருமாகிய இவரது எழுத்துக்களால் ஆசீர்வதிக்கப்பட்டோர் ஏராளம். இவர் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

ஆமென்.

என்னுரை

என் இனிய வாசகர்களுக்கு,

அன்பரின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் .எனது 35-வது நூலை மகிழ்வுடன் உங்கள் கரங்களில் சமர்ப்பிக்கிறேன்.

இந்நூலில் சிம்சோன் சம்பவத்தை நமக்கு தெரிவிக்கும் நியதிபதிகள் புத்தகத்தையும், சிம்சோனை பெற்றவர்களைப் பற்றியும் சிம்சோனின் வாழ்வு நமக்கு தரும் தைரியம் - எச்சரிப்பு இவைகளையும் விவரித்து இருக்கிறேன்.

வழக்கம்போல குறிப்பிட்ட பக்கங்களில் முடிக்க வேண்டும் என்ற வறையரைக்குள் அடக்கி காரியங்களை தொகுத்து இருக்கிறேன். இப்புத்தகத்தை எழுதும் போது

DAKE'S ANNOTATED REFERENCE BIBLE

THE FULL LIFE STUDY BIBLE

SPIRIT FILLED LIFE BIBLE

ஆகியவற்றை ஒப்பிட்டு எனது காரியங்களை உறுதி செய்து கொண்டேன்.

கர்த்தர் சீக்கிரம் வருகிறார் ஆவியில் பலப்படுங்கள். அவர் வருகைக்கு ஆயத்தப்படுங்கள்.

அன்போடும் ஜெபத்தோடும்
அவர் இலக்கிய பணியில்
அ. கிறிஸ்டோபர்

யூத ராஜ சிங்கமே ஏற்றிடுவீர் !

சிறையிருப்பிலிருந்து	எமை	மீட்டு
சிங்காசனத்தில்	அமரச்	செய்ய
சிலுவையில்	உயிர்த்	தந்த
சிங்கார	ஐயனே	ஸ்தோத்திரம்
சிங்கமாய்	சீறிவரும்	சாத்தானை
சிம்சோனைப்	போல்	கிழித்திடவே
சித்திதாரும்	என	நான் வேண்டி
சிரம்தாழ்த்தி	இஃதினை	படைக்கிறேன்.

உள்ளே.....

1 நியாயாதிபதிகள் - ஓர் அறிமுகம்

2 பெருமைக்குரிய பெற்றோர்

3 சிங்கங்களை கிழித்திடுவோம்

4 நீ எங்கே போகிறாய்?

5 நீ உன்னை இழந்து விடாதே

6 அழு - விழு - எழு



அதிகாரம் 1

நியாயாதிபதிகள் - ஓர் அறிமுகம்

இனிய வாசகர்களே! வாழ்த்துக்கள், வாருங்கள் நமது நேசரின் புல்வெளிக்கு. அந்த புல்வெளியில் அறுபத்தாறு பாத்திகள் உண்டு.

அதில் ஏழாவது பாத்தியில் தாம், நாம் இப்போது ஆவிக்குரிய மேய்ச்சலை கண்டடையப் போகிறோம்.

புல்லுள்ள இடங்களுக்கு நடத்துகிற நமது மேய்ப்பராகிய கிறிஸ்து இயேசு நீங்கள் எண்ணுவதற்கு மேலாக சுவையுள்ள உணவை உங்களுக்கு அருள்வாராக.

சமீபகாலமாக நியாயாதிபதிகள் புத்தகத்தைத் திரும்பத்திரும்ப வாசிக்க தேவன் எனக்கு உதவி செய்தார். அதன் பலனாகத்தான் எனது - வெளியீடாக - விசுவாசவீரனாகிய யெப்தா வெளிவந்தது.

தொடர்ந்து வாசித்துக் கொண்டு இருந்த போது 13, 14, 15, 16 அதிகாரங்கள் என்னை அதிகமாக யோசிக்க வைத்தன. எனவே ஆவியானவரின் துணையோடு சிம்சோனைக் குறித்து சில காரியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதற்கு முன்னர் நியாயாதிபதிகள் புத்தகத்தைக் குறித்து சில காரியங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

நியாயாதிபதிகள் புத்தகம் வேத புத்தகத்தில் 7வது ஆகமம்.

அதில் 618 வசனங்கள் உண்டு. அவைகள் 21 அதிகாரத்தில் அடக்கி வைக்கப்பட்டுள்ளது.

வேதத்தில் உள்ள முதல் ஐந்து புத்தகங்களை மோசேயும் அடுத்த 6வது புத்தகத்தை யோசுவாவும் எழுதினார்கள் என்பது உங்களுக்கு தெரியும் என்று எனக்குத் தெரியும்.

யோசுவாவிற்கு பிறகு ஆரம்பித்து, இஸ்ரவேலருக்கு ஒரு இராஜா ஏற்படுவதற்கு முந்தின காலமட்டும் உள்ள நீண்ட வரலாற்றை நமக்கு தெரிவிக்கிறது இப்புத்தகம். இந்தக் கால கட்டத்தில் இஸ்ரவேலை படை மற்றும் சமுதாய காரியங்களை தலைமையேற்று நடத்த பல தலைவர்களை தேவன் ஏற்படுத்தினார். அவர்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார்கள். இவர்களின் சரித்திரத்தை இப்புத்தகம் சொல்வதினால் இதற்கு நியாயாதிபதிகள் என்று பெயர் ஏற்பட்டது.

இதன் ஆசிரியர் யார்? சிலர் ஏசாயா தீர்க்கதரிசி என்று சொல்லுகிறார்கள். ஆனால் போதுமான ஆதாரம் அதற்கு இல்லை. பெரும்பாலானோர் சாமுவேல் தீர்க்கதரிசியே, இஃதினை எழுதியிருப்பார் என்று திட்டவட்டமாக கூறுகின்றனர். இந்தக் கூற்றிற்கு அழுத்தமான மூன்று ஆதாரங்கள் உண்டு.

ஆதாரம் ஒன்று :

நியாயாதிபதிகள் 17 : 6 ஐ கவனியுங்கள், அந்நாட்களில் இஸ்ரவேலிலே இராஜா இல்லை. இந்த வசனத்தின் படி இஸ்ரவேலருக்கு ஒரு இராஜா ஏற்பட்ட பிறகே இப்புத்தகம் எழுதப்பட்டது என்பது தெளிவாகிறது.

ஆதாரம் இரண்டு :

நியாயாதிபதிகள் 1:21ஐ கவனித்துப் பாருங்கள். பென்யமீன் புத்திரர் எருசலேமில் குடியிருந்த எபுசியரையும் துரத்திவிடவில்லை. ஆகையால் எபுசியர் இந்நாள்மட்டும் பென்யமீன் புத்திரரோடே,

கூட எருசலேமில் குடியிருக்கிறார்கள் (நிகழ் காலத்தில் எழுதப்பட்டுள்ளதை கவனியுங்கள்)

அதே வேளையில் ட்சாழுவேல் 5 : 6, 7ல் தாவீது எருசலேமில் உள்ள எபுசியரை வென்று, எருசலேமை கைப் பற்றினான் என்று எழுதப்பட்டுள்ளது.

எனவே சவுல் ராஜ்ஜியபாரத்திற்கும் தாவீது எருசலேமை கைப்பற்றுவதற்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் இப்புத்தகம் எழுதப்பட்டது என்பது தெளிவாகிறது.

ஆதாரம் மூன்று :

யூதர்களின் வேதமாகிய தல்முத்தில் (பழைய ஏற்பாடு) நியாயாதிபதிகளும், சாழுவேலின் புத்தகங்களும் இணைந்தே இருக்கிறது.

எனவே இந்த மூன்று ஆதாரங்களிலும் பொருந்தும் நபர் சாழுவேல் ஒருவரே. எனவே நியாயாதிபதிகள் புத்தகத்தை சாழுவேல் தீர்க்கதரிசி எழுதினார் என்பதை நாம் ஐயத்திற்கு இடமின்றி நம்பலாம்.

இந்த புத்தகத்தில் பதினான்கு நியாயாதிபதிகள் குறித்து எழுதப்பட்டுள்ளது. அதில் அவர்களது ஆட்சியின் கால அளவு, அவர்களின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் ஆகியவற்றினை அளவாக கொண்டு, பெரிய நியாயாதிபதிகள் சிறிய நியாயாதிபதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

சரியான ஆராய்ச்சிக்குப்பின் இவர்களை அட்டவணைப் படுத்தியிருக்கிறேன். கவனியுங்கள்.

பெரிய நியாயாதிபதிகள் :

1 ஒத்தியேல் - நியா 3 : 9 - 11

2. ஏகூத் - நியா 3 : 15

3. தெபோராஸ் - நியா 4 : 5 - 31

4. பாராக் - நியா 4 : 5 - 31

5. கிதியோன் - நியா 6 : 8

6. யெப்தா - நியா 11 : 1

7. சிம்சோன் - நியா 15 : 20

சிறிய நியாயாதிபதிகள்

1. சம்கார் - 3 : 31

2. தோலா - 10 : 2

3. யாவீர் - 10 : 8

4. இப்சான் - 12 : 8

5. ஏலோன் - 12 : 11

6. அபிமெலேக்கு - 9 : 22

7. அப்தோன் - 12 : 13

இந்த பதினான்கு நியாயாதிபதிகளில் சிலரின் பெயர் புதிய ஏற்பாட்டில் முக்கியமான இடத்தில் நினைவூட்டப்பட்டு இருக்கிறது. எபிரெயர் 11 : 32 ஐ கவனித்துப் பாருங்கள்.

பின்னும் நான் என்ன சொல்லுவேன் கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாழுவேல் என்பவர்களையும் தீர்க்க தரிசிகளையும் குறித்து நான் விவரஞ் சொல்ல வேண்டுமானால் காலம் போதாது.

விசுவாசத்தினாலே அவர்கள் இராஜ்ஜியங்களை ஜெயித்தார்கள். நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்.

ஆம் இவர்களை வேதம் விசுவாச வீரர்கள் என குறிக்கிறது.

நியாயாதிபதிகள் புத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ள பதினான்கு நியாயாதிபதிகள் மட்டுமின்றி, மேலும் முக்கியமான இரண்டு நியாயாதிபதிகள் உண்டு. அவர்களைக் குறித்து 1 சாமுவேல் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆசாரியனாகிய ஏலி, தீர்க்கதரிசியாகிய சாமுவேல் என்பவர்களும் நியாயாதிபதிகளே!

இந்த நியாயாதிபதிகளை சில இடங்களில் இரட்சகன் என்று வேதபுத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ளது. (நியா 3 : 9, 3 : 15) இவர்கள் ஜனங்களை விடுவிப்பவர்களாக, படைத்தலைவர்களாக, மக்களை நியாயம் விசாரிப்பவர்களாக இருந்தார்கள்.

இவர்கள் பெயரளவில் கிறிஸ்துவுக்கு நிழலாய் இருக்கிறார்கள்.

- ★ தேவனே நியாயாதிபதி - (சங் 75 : 7)
 - ★ நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை - (ஏசா 45 : 21)
 - ★ நியாயாதிபதியாகிய கர்த்தர் - (2 தீமோ 4 : 8)
 - ★ பூலோகத்தை நீதியாய் நியாயம் தீர்ப்பார் - (அப் 17 : 31)
- ஆம் நமது ஆண்டவர் இரட்சகரும், நியாயாதிபதியாகவும் இருக்கிறார். தமது ஜனங்களை சரியாய் விடுதலைக்குள் நடத்துகிறார்.

மேலும் கவனியுங்கள்

- ★ நியாயாதிபதியாகிய ஒத்தினியேல் - விடுவிக்கும் இரட்சகன் (நியா 3 : 10)
- ★ ஏலி - ஆசாரியன்
- ★ சாமுவேல் - தீர்க்கதரிசி

எனவே நியாயாதிபதிகள் இயேசு கிறிஸ்துவின் இராஜா,

ஆசாரியர், தீர்க்கதரிசி என்கிற மூன்றுவிதமான ஊழியத்திற்கு நிழலாய் இருக்கிறார்கள்.

இந்த புத்தகத்தின் சிறப்பு

1. இது யோசுவாவின் காலத்திற்கு அடுத்த காலம் முதல் இஸ்ரவேலருக்கு ஒரு இராஜா ஏற்படும் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் இருந்த இஸ்ரவேலரின் வரலாற்றை நமக்குச் சொல்லுகிற வரலாற்றுப் புத்தகம்.

2. இது அக்கால இஸ்ரவேலரின் மார்க்கரீதியான தன்மைகளை எடுத்துச் சொல்லுகிற இறையியல் புத்தகம். தேவனின் கோபம், மக்களின் விழுகை, அழுகை, எழுகை ஆகியவற்றையும் தேவனின் மீட்பையும் நமக்குச் சொல்லுகிறது.

இதில் திரித்துவ தேவனின் செயல்பாட்டை மிகத் தெளிவாக காணலாம்.

1. கர்த்தர் - (நியா 1 : 1)
2. கர்த்தருடைய தூதனானவர் - (நியா 2 : 1)
3. கர்த்தருடைய ஆவி - (நியா 3 : 10)

(கர்த்தருடைய ஆவியானவர் நியா 6 : 34) ஆகிய மூன்று குறிப்புகள் இந்த புத்தகத்தில் திரும்பத்திரும்ப வருவதை உங்களால் காணமுடியும்.

கர்த்தர் என்பது பிதாவையும், ஆவியானவர் என்பது பரிசுத்த ஆவியையும் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெளிவாக தெரியும். அதே வேளையில் கர்த்தரின் தூதனானவர் யார் என்பதற்கு, சரியான விளக்கம் தெரியாவிட்டாலும் கிறிஸ்து என்று சொல்லி விடுவீர்கள். எனினும் நீங்கள் சரியான விளக்கத்தை அறிந்திருக்க வேண்டுமென்பதற்காக கர்த்தருடைய தூதனானவர் என்கிற பதத்தை விளக்க விரும்புகிறேன்.

பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து, கர்த்தருடைய

தூதனானவர் என்று அறியப்பட்டு இருந்தார். தூதன் என்பது வேறு, தூதனானவர் என்பது வேறு. தூதன் என்பது பணிவிடை ஆவிகளையும் தூதனானவர் என்பது கிறிஸ்துவையும் குறிக்கிறது.

இதற்கு ஒரே வசனத்திலிருந்து மேற்கோள் காட்ட முடியும். மல்கியா 3 : 1 ஐ வாசித்துப் பாருங்கள்.

இதோ நான் என்ன தூதனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான். அப்போது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன் படிக்கையின் தூதனுமானவர்தம்முடைய ஆலயத்திற்கு தீவிரமாய் வருவார்.

இந்த வசனத்தில் தூதனானவரை ஆண்டவர் என்றும், உடன்படிக்கையாளர் என்றும் கூறப்பட்டுள்ளதை கவனியுங்கள்.

மற்றுமொரு வசனத்தை வாசித்துப் பாருங்கள். அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார். அவருடைய சமூகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார் (ஏசா 63 : 9)

ஆம், பழைய ஏற்பாட்டின் காலத்தில் கிறிஸ்துவானவர், தூதனானவர் என்ற நாமத்தில் தமது ஜனத்திற்கு தரிசனம் தந்து அவர்களை வழி நடத்தினார். இதை பவுல் விளக்கும் போது எல்லோரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள், எப்படி யெனில் அவர்களோடே கூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். அந்தக் கன்மலை கிறிஸ்துவே (1 கொரி 10 : 4) என்று அழகாக சித்தரிக்கிறார்.

எனவே பல ஆழமான இறையியல் சித்தாந்தங்களை நமக்கு விளக்குகிற புத்தகமாய் நியாயாதிபதிகள் புத்தகம் இருக்கிறது.

இதில் இஸ்ரவேலரின் விழுகையினால் ஏற்பட்ட தேவனுடைய சாபங்கள் கதேச்சையாய் ஏற்பட்டவை அல்ல. கர்த்தர் தம்முடைய தாசனாகிய மோசேயைக் கொண்டு சொன்ன

பிரமாணங்களின் நிறைவேறுதல் என்பதையும் நாம் அறிந்திட வேண்டும்.

தேவன் உங்களுக்கு கட்டளையிட்டவைகளுக்கு கீழ்ப்படியாமல் போனால்

1. உன் சத்துருக்களுக்கு முன்பாக முறியடிக்கப்படுவாய் (உபா 28 : 25)

2. உன் பிரயாசத்தின் எல்லா பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள் (உபா 25 : 33)

3. கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களை சேவிப்பாய் (உபா 25 : 48)

இப்படிப்பட்ட பல தீர்க்கதரிசனங்கள் நியாயாதிபதிகள் காலத்தில் மிகச்சரியாக நிறைவேறி இருப்பதை வேதத்தை வாசிக்கும் போதே நீங்கள் உணர்வீர்கள்.

இது வரலாற்றுப் புத்தகம், இறையியல் புத்தகம், என்ற எல்லையைத் தாண்டி (3) ஆவிக்குரிய (காரியங்களை சொல்லும்) புத்தகமாகவும் இருக்கிறது.

கிறிஸ்தவ வாழ்க்கையில் நமக்கு வரும் போராட்டங்கள் எப்படிப்பட்டவை என்பதையும், ஆவியானவர் இறங்கி வரும் போது அவைகளின்கூர் எப்படி உடைக்கப்படுகிறது என்பதையும் நமக்கு தெளிவாக விளக்குகிறது.

பலவானோ, பலவீனனோ எப்படிப்பட்ட நபராக இருந்தாலும் பரிசுத்த ஆவியானவர் ஆட்கொள்ளும் போது மாத்திரமே அவர்களால் விடுதலையை கொண்டு வர முடியும் என்பதை வலுவாக இப்புத்தகம் கூறுகிறது.

1. ஒத்தியேல் மேல் கர்த்தரின் ஆவி இறங்கினார் அவன் மக்களை இரட்சித்தான்.

2. கிதியோன் மேல் கர்த்தரின் ஆவியானவர் இறங்கினார். அவன் மீதியானியரை முறியடித்தான்.

3. கர்த்தரின் ஆவியானவர் யெப்தாவின் மேல்

இறங்கினார். அவன் மீதியானியர் கையிலிருந்து இஸ்ரவேலரை விடுவித்தான்.

4. கர்த்தரின் ஆவியானவர் சிம்சோன் மேல் பலமாய் இறங்கினார். அவன் பெலிஸ்தியரை நியாயம் தீர்த்தான். ஆவியானவரே சகலத்திற்கும் காரணம் என்பதை தெளிவாக சொல்வதைப் பாருங்கள்.

(லூக்கா 3 : 22) கிறிஸ்துவின் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர் அற்புதங்களை நிகழ்த்தினார். இயேசு கிறிஸ்து பரமேறிச் செல்வதற்கு முன் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்படி அறிவூட்டினார். அவர்கள் காத்திருந்த போது அவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தினார்கள்.

பழைய ஏற்பாடோ- புதிய ஏற்பாடோ எதுவானாலும் பரிசுத்த ஆவியானவரின் இறங்குதலே வல்லமையை வெளிப்படுத்த மனிதரை தகுதிப்படுத்துகிறது என்பது வேதம் சொல்லும் உண்மை.

இந்த உண்மையை புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தல நடபடிகள் மூலம் அறிந்து கொள்கிற நாம், பழைய ஏற்பாட்டில் நியாயாதிபதிகள் புத்தகத்தின் மூலமாகவும் அறிந்து கொள்கிறோம்.

வேத புத்தகத்தில் உள்ள ரூத்தின் சரித்திரம், 1 சாமுவேல் புத்தகத்தில் முதல் சில அதிகாரங்களில் சொல்லப்பட்ட சம்பவங்கள், நியாயாதிபதிகள் காலத்தில் நிகழ்ந்தவையே.

இளம்பிள்ளைகள் முதற் கொண்டு, வாலிபர், பெரியோர் வரை உணர்வடையும்படி காரியங்களை எடுத்துச் சொல்லும் இந்த சிறப்பான நியாயாதிபதிகள் புத்தகத்தில் 13 முதல் 16 ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள இஸ்ரவேலரை நியாயம் விசாரித்த பதினான்காவது நியாயாதிபதியாகிய சிம்சோனின் வாழ்க்கையிலிருந்து சில காரியங்களை வரும் அதிகாரங்களில் சிந்திப்போம்.



அதிகாரம் 2

பெருமைக்குரிய பெற்றோர்

சிம்சோனின் வரலாறு அவனது பெற்றோரில் இருந்து ஆரம்பமாவதை கவனியுங்கள். அவனது தகப்பன் மனோவா, பெயர் எழுதப்படாத அவனது தாய் ஆகியோரைக் குறித்து வேதம் மிக உயர்வாக, சிறப்பாக கூறுகிறது.

மனோவா தம்பதியருக்கு நீண்ட நாட்கள் மகப்பேறு கிடையாது. எத்தனை ஆண்டுகள் அவர்கள் அந்த நிலையில் இருந்தார்கள் என்று தெரியாது. ஆனால் அவன் மனைவி பிள்ளை பெறாத மலடியாக இருந்தாள் (நியா 13 : 2) என்று வேதம் சொல்லுகிற படியால் அவள் நீண்ட காலமாக அப்படி இருந்திருப்பாள் என்று தோன்றுகிறது. என்ன ஆச்சரியம்! கர்த்தரின் தூதனானவர்பிரத்தியட்சமாய் தோன்றி, பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரசனைப் பெறுவாய் (நியா 13 : 13) என்று திருவாக்கு அருளினார்.

மிகநீண்ட நாட்கள் குழந்தை இல்லை. ஆனால் மனோவாவும் அவன் மனைவியும் சேர்ந்தே வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிட வேண்டிய சிறப்பம்சமாகும். அதாவது தேவனிடத்தில் தங்கள் காரியங்களை வைத்து விட்டு காத்திருந்தார்கள் என்பதே பகிரங்கமாக எழுதப்படாத உண்மையாகும்.

மனோவாவின் ஊர் மாத்திரம் சோரா அல்ல. அவனது உள்ளமும் என்பதை நீங்கள் அறிய வேண்டும். இந்த சோரா உள்ளம்

படைத்த மனிதனுக்கும், மனைவிக்கும் கர்த்தர்தரிசனமாகி பிள்ளையைக் குறித்த வாக்கை கொடுத்தார் - நிறைவேற்றினார் என்பதை உங்கள் இருதயத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும்.

கர்த்தருடைய பிள்ளையே! நீங்கள் களிகூறுங்கள்! நமது தேவன் நம்மை காண்கிறவர் - விசாரிக்கிறவர் என்பதை அறிந்து துதியுங்கள்.

நீங்கள் எதற்காக எவ்வளவு காலம் ஏங்கித்தவிக்கிறீர்களோ? அதை உங்களுக்கு இன்றே, இப்போதே தருவதற்கு நமது தேவன் நல்லவரும், வல்லவருமாய் இருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள்.

பிள்ளை இல்லையா? வேலை இல்லையா? வீடு இல்லையா? கவலையை விடுங்கள். உங்கள் துக்கம், சந்தோஷமாக மாறும். அவரின் வாக்குத்தத்தங்கள், மாறாதவை அவர் அதை நிறைவேற்ற உண்மையுள்ளவர்.

சில வேளைகளில் தேவன் சில காரியங்களை நமக்கு தருவதற்கு தாமதிக்கிறார். அதனால் நீங்கள் சோர்ந்து போகக் கூடாது. தேவனின் தாமதம், தராமல் தவிர்க்கிறார் என்று அர்த்தமல்ல (God's delaying is not denying) தரமானதை தர தகுதிப்படுத்துகிறார் என்றே அர்த்தம். இதைப் பின்னர் விளக்குகிறேன்.

வேதத்தில் அநேக தம்பதியருக்கு பிள்ளைகளை கொடுப்பதற்கு தேவன் தாமதப்பட்டு இருக்கிறார். ஆனால் அப்படி தாமதமாக பிறந்த பிள்ளைகள் அசாதாரணமானவர்களாக, ஆசீர்வாதம் நிறைந்தவர்களாக இருந்தார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆபிரகாம் - சாராள் தம்பதியினருக்கு ஈசாக்கு தாமதமாக பிறந்தார். ஆனால் அவர் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் சுதந்தரவாளியானார். யாக்கோபு - ராகேல் தம்பதியருக்கு யோசேப்பு

தாமதமாக பிறந்தார். ஆனால் தரிசனம் காண்பவராக, தேசத்தின் அதிபதியாக அவர் திகழ்ந்தார்.

எல்கானா - அன்னாள் தம்பதியருக்கு மிக தாமதமாக சாமுவேல் பிறந்தார். ஆனால் நியாயாதிபதியாக, தீர்க்கதரிசியாக திகழ்ந்தார்.

சகரியா - எலிசபெத் தம்பதியருக்கு யோவான் ஸ்நானகன் மிக தாமதமாக பிறந்தார். அவரோ இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தம் பண்ணுகிறவராய் இருந்தார்.

எனவே பிரியமானவர்களே! உங்களுக்கு இதுவரை கிட்டாத ஆசீர்வாதங்களுக்காக உடைந்து போய்விட்டீர்களா! கவலைப்படாதிருங்கள். கர்த்தருக்குள் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டு களிப்பாய் இருங்கள் - காத்திருங்கள்.

மனோவாதம்பதியரை கவனித்துப் பாருங்கள். தங்களுக்கு இதுவரை எது இல்லையோ அதை தேவனே இறங்கி வந்து தரும் அளவிற்கு தங்களை பக்குவப்படுத்திக் கொண்டார்கள். ஆம் விலை மதிக்க முடியாத ஆசீர்வாதத்தை அருள்வதற்கு முன்னர் அவர்களை தேவன் ஆயத்தப்படுத்தி, பக்குவப்படுத்தி வந்தார் என்பதே உண்மை.

எனது ஊழியத்தில் முதல் ஐந்து ஆண்டுகள் குறிப்பிடத்தக்க எந்தவிதமான வளர்ச்சியை - திரட்சியை நான் காணவில்லை. எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது. கர்த்தர் என்னை அழைத்தார் - அனுப்பினார், ஆனால் எதையும் நான் சாதிக்கவில்லை.

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு எனது ஊழியம் கிடுகிடுவென வளர ஆரம்பித்தது. நான் ஆரம்ப நாட்களில் ஜெபத்தில் எவைகளை கேட்டேனோ - பார்த்தேனோ அவைகள் வரிசை மாறாமல் வந்து சேர்ந்தது - சேருகிறது.

எனது முதலாவது புத்தகத்தை எழுதி சரியாக ஓராண்டு காலம் பெட்டியில் வைத்து இருந்தேன். ஓராண்டிற்குப்பிறகு அச்சடிக்க

ஆரம்பித்தேன். அது சரியாக ஒரு வருஷத்தை எடுத்துக் கொண்டது. புத்தகத்தை வெளியிட்ட அன்றே அதன் உள்தாள்கள் பழுப்பேறி இருந்தது.

ஆனால் இன்று நிலைமைகள் வேறு, அடுத்த புத்தகத்தின் தலைப்பை தெரிவு செய்வதற்கு முன்பே அதற்குண்டானதாங்கும் கரங்களை கர்த்தர் எழுப்பி விடுகிறார். குறைந்தபட்சம் ஒரு மாதத்தில் புத்தகத்தை எழுதி அச்சிட்டு வெளியிட்டு விடுகிறோம்.

சபை ஊழியத்திலும் அப்படித்தான். எனது ஆரம்ப ஊழியத்தில் வெறும் அறைக்கு பிரசங்கித்து இருக்கிறேன். ஞாயிறு காலையில் பாய்களை விரித்துவிட்டு அவைகளில் ஆட்கள் அமர்ந்திருப்பது போல விசுவாசகற்பனை செய்து கொண்டு நானே பாட்டுப்பாடி, சங்கீதம் வாசித்து, காணிக்கைப் போட்டு, ஜெபம் செய்து ஆராதனை முடித்த நாட்கள் உண்டு.

ஆனால், இன்றோ வாரந்தோறும் புதிய ஆத்துமாக்கள், மாதந்தோறும் ஞானஸ்நானம் என்று ஆத்துமாக்களை தருகிறார்.

நான் இவைகள் எழுதுவதற்கு காரணம் என்னைப் போன்ற ஊழியர்களை உற்சாகப் படுத்தும் படியே. பிரியமான ஊழியர்களே! விசுவாசபிள்ளைகளே! நீங்கள் இதுவரை ஜெபித்தும் உபவாசித்தும் தேவனின் கிரியை - கிருபை வெளிப் படவில்லையா? கவலையை விடுங்கள்.

இந்த புத்தகத்தை வாசிக்கிற இதே நேரத்தில் கர்த்தரின் இன்ப சமூகம் உங்கள் பக்கத்தில் நிற்கிறதை உணர்ந்து துதியுங்கள். உங்கள் மலடு இன்றோடு நீங்குகிறது. உங்களை பக்குவப்படுத்தும் நாட்கள் நிறைவேறுகிறது. கர்த்தரே இறங்கி வந்து உங்கள் ஊழியத்திற்கு புதிய திட்டங்களை அவர் வெளிப்படுத்துவார். காலியாக இருக்கிற உங்கள் சபையை பரிசுத்த ஆவியைப் பெற்ற ஆத்துமாக்களால் கர்த்தர் நிரப்புவார். வெறுமையாக இருக்கிற உங்கள் பண்ப்பையை அவர் நிரப்புவார்.

இந்த புத்தகத்தின் இந்த பக்கம் உங்களுக்காக தேவனால் அனுப்பப்படுகிற தீர்க்கத்தரிசன நிருபம் என்பதை அறியுங்கள். இனி உங்களுக்கு இல்லாமை என்பது இல்லை. எதற்காக நீங்கள் இதுவரை காத்திருந்தீர்களோ? அதை இன்றே இப்போதே கர்த்தர் உங்களுக்கு கட்டளையிடுகிறார் என்று விசுவாசித்து கர்த்தரைத் துதியுங்கள்.

இதை உங்களுக்கு தேவன் அன்றே கொடுத்து இருக்க முடியும். ஆனால் அவர்தான் அதைதடை செய்து வைத்து இருந்தார். அந்தந்த காலத்தில் அந்தந்த காரியத்தை நேர்த்தியாய் செய்கிற கர்த்தர் இந்தக் காலத்தில் உங்கள் வாழ்க்கையை வசந்தமாக மாற்ற தமது கரத்தை நீட்டுகிறார்.

இந்த பெருமைக்குரிய தம்பதியரைக் குறித்து தியானம் செய்த போது தூய ஆவியானவர் பல காரியங்களை எனக்கு கற்றுத் தந்தார்.

எனவே இந்த அதிகாரத்தில் மனோவாவின் சிறப்பு குணாதிசயத்தையும் மனோவாவின் மனைவியிடமிருந்த மெச்சத் தகுந்த சில காரியங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

I ஜெபிக்கும் வீரன்

நியாயாதிபதிகள் புத்தகத்தில் 13ஆம் அதிகாரத்தில் மாத்திரமே மனோவாவின் பெயர் எழுதப்பட்டு இருக்கிறது. மற்ற அதிகாரங்களில் அவன் பெற்றோர் என்று இவர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

பதிமூன்றாம் அதிகாரத்தில் 8ம் வசனம், 15ம் வசனம், 17வது வசனம் ஆகியவற்றை நிதானமாய் வாசித்துப் பாருங்கள்.

1. அப்போது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி (13 : 8)

2. அப்பொழுது மனோவா, கர்த்தருடைய தூதனை நோக்கி
(13 : 15)

3. அப்போது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி
(13 : 17)

இந்த வசனங்களை நான் வாசித்த போது மனோவாவின் ஜெப வாழ்வை எண்ணி பூரிப்படைந்தேன். மனோவா மிகச்சிறந்த ஜெப மனிதன் என்பதை ஆவியானவர் எனக்கு காண்பித்தார்.

தனக்கு பிள்ளை இல்லை என்பதற்காக, சோர்ந்து போகாமல், பின்மாறிப் போகாமல் தேவ சமூகத்தில் காத்திருக்கிற மனிதனாய் அவர் திகழ்ந்தார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மனோவா இல்லாத நேரத்தில் வயல்வெளியில் அவன் மனைவிக்கு தேவனுடைய தூதனானவர் தரிசனமானார். அந்த செய்தியை அவருக்கு அவன் மனைவி எடுத்துச் செல்கிறார். உடனே மனோவாவின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதைக் கவனியுங்கள்.

தனது மனைவிக்கு கிடைத்த தரிசனத்திற்காக சந்தோஷப்பட்டு ஆனந்த கூத்தாடவில்லை. மாறாக தேவ சமூகத்தை தேடி ஓடி ஜெபிக்கிறார். என்ன வென்று தெரியுமா? 13 : 8 வாசியுங்கள்.

ஆ என் ஆண்டவரே!

நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒரு விசை எங்களிடத்தில் வந்து.....

எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக் கொண்டான்.

பார்த்தீர்களா! தேவனுடைய தரிசனத்தையும், தேவனுடைய போதிப்பையும் தான் அடைய வேண்டும் என்பதற்காக ஜெபம் பண்ணினான்.

நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம் என்ற வசனத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆனால் அதை நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தடைக்கல்லாய் மாற்றிவிடக் கூடாது. ஆவிக்குரிய வாழ்வில், தேவனுடைய வரங்களையும் பரலோக வெளிப்பாடுகளையும் திவ்விய தரிசனங்களையும் நாம் வாஞ்சிக்க வேண்டும்.

திராட்சைப்பழக் குலையை எட்டிப் பார்த்து கிடைக்காமல் போனதினால் சீ சீ இது புளிக்கும், இதைத் தின்றால் பல் கூசும் என்ற நரியைப் போல ஆவிக்குரிய அனுபவங்கள் கிட்டாத நரிகள் கட்டிவிடும் கதைகளுக்கு கவனமாயிருங்கள்.

உன்னதமான ஆசீர்வாதங்களை தேவன் நமக்கு வைத்து இருக்கிறார். கேளுங்கள் அப்போது உங்களுக்கு கொடுக்கப்படும் என்ற வசனத்தை இந்தச் சூழ்நிலையில் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தமக்கு பிள்ளைகள் ஆகும்படி பிதா அதிகாரம் கொடுத்துள்ளார். எனவே எல்லோரும் அவருடைய பிள்ளைகளாய் இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு மாத்திரம் வரங்களும் தரிசனங்களும் கொடுப்பது தேவனின் திட்டமல்லவே.

எனவே நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே வெளிப்பாடுகளையும், தரிசனங்களையும் பெற வாஞ்சிக்க வேண்டும். மனோவா தனது மனைவியை நம்பினார். அதே வேளையில் அவளுடைய தரிசனத்தின் மேல் சாராமல் தானும் அப்படிப்பட்ட தரிசனத்தை காண வாஞ்சித்தார். அப்படி அவர் வாஞ்சித்தது தேவனுக்கு சித்தமா? என்று கேள்வி எழுமானால், நியா 13 : 9 ஐ வாசித்துப் பாருங்கள், தேவன் மனோவாவின் சத்தத்திற்கு செவி கொடுத்தார் என்று திட்டமாக எழுதப்பட்டுள்ளதை கவனித்து, அது தேவசித்தமே என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

எனவே உங்கள் ஜெபத்தின் ஒரு பகுதியாக தேவன் வைத்திருக்கும் ஆவிக்குரிய அனுபவங்களை பெற்றுக் கொள்ளும்படியாக எப்போதும் வாஞ்சையுடன் இருக்க வேண்டும்.

மனோவாவின் ஜெபத்தின் அடுத்த பகுதியைப் பாருங்கள்.

அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும். அதை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டான். (நியா 13 : 12)

எத்துனை பொறுப்பான கேள்விப் பாருங்கள். பிள்ளையை தான் எப்படி வளர்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவனுக்குள் இருந்ததால் அதை தேவனே வெளிப்படுத்தும்படி ஜெபித்தான்.

பெற்றோர்களே! குடும்பத் தலைவர்களே! கவனியுங்கள். உங்கள் பிள்ளைகளை - குடும்பங்களை நடத்த தேவனிடம் ஆலோசனைப் பெற வேண்டும். அதற்காக அவர் சமூகத்தில் நீங்கள் காத்திருக்க வேண்டும்.

பிள்ளைகளை வளர்ப்பது வேறு, நடத்துவது வேறு. இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். உணவு - உடை ஆகியவற்றை குறைவில்லாமல் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுப்பது பிள்ளைகளை வளர்ப்பது. அதை விட மேலான ஒன்று உள்ளது. அது பிள்ளைகளை நடத்துவது.

பிள்ளையாண்டாளை நடத்த வேண்டிய வழியிலே அவனை நடத்து, அதை அவன் முதிர்வயதிலும் விடாதிருப்பான் என்ற வேத வசனத்தை நினைவில் வையுங்கள்.

அநேகப் பெற்றோர்கள் இங்கே தான் தவறி விடுகிறார்கள். அதிக பணத்தை ஆடைக்கும் ஆகாரத்திற்கும் பிள்ளைகளுக்காக செலவழிக்கிற இவர்கள், பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்க அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை.

தன் இஷ்டத்திற்கு விடப்படுகிற இவர்களின் பிள்ளைகள் பின்னாளில் வேத வசனத்தின்படி ஒலிவ மரக்கன்றுகளாய் விளங்குவதற்குப் பதிலாக விலங்கினத்தின் கன்றுகளாய் விசனத்தை கொண்டு வருகிறார்கள்.

நமது பிள்ளைகள் - வாழ்க்கைத் துணை - ஊழியம் - வேலை ஆகியவற்றை நடத்த தேவனிடத்தில் ஆலோசனைப் பெற நீங்கள் காத்திருக்காத பட்சத்தில் எதிர்காலம் பிரச்சினைக்குரியதாக இருக்கும் என்பதை எச்சரிக்கையாக இங்கு எழுதுகிறேன்.

என் பிள்ளையை எப்படி நடத்த வேண்டும் ?

என் தொழிலை எப்படி நடத்த வேண்டும் ?

என் வியாபாரத்தை எப்படி நடத்த வேண்டும் ?

என்று நீங்கள் என்றைக்காவது தேவனிடத்தில் கேட்டது உண்டா? கேட்டு ஆலோசனைப் பெற்றது உண்டா? யோசித்துப் பாருங்கள்.

ஊழியர்களே! என் சபையை எப்படி வளர்க்க வேண்டும்? எப்படி நடத்த வேண்டும்? என்று நீங்கள் நித்தம் ஜெபிக்க வேண்டும். அப்படி ஜெபத்தில் கிடைத்த ஆலோசனைகளை வைத்தே சபையை வளர்க்க - நடத்த நீங்கள் முயல வேண்டும்.

இப்போதெல்லாம் சபை வளர்ச்சிக்கு, மூளையில் உதித்த சில புதிய திட்டங்களை மூலதனமாக வைத்து சிலர் முயலுகின்றனர். அது ஒரு வேளை சாத்தியப்பட்டாலும் அப்படி வளரும் சபை சத்தியத்தில் தரமுடையதாக இருக்காது என்பது உண்மை.

இப்போது சில சபைகளில் கட்டுக்கடங்காத கூட்டங்கள் பெருகுகிறது. சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதே அதற்குக் காரணம் என்பதே உண்மை.

அன்பு ஊழியர்களே! நாம் சபையை வளர்க்க வேண்டும். அதே வேளையில் சபையை நடத்த வேண்டும். சென்னையில் உள்ள

அப்போஸ்தல கிறிஸ்தவ சபையைக் குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டு.

காரணம், அங்கே சபை வளர்ச்சிக்கு ஏதும் புதுமையான திட்டங்கள் இல்லை. மக்கள் மகிழ்ச்சி அடையும்படி உபதேசங்கள் ஏதும் தளர்த்தப்படவில்லை. ஆனால் அந்த சபை அளவிலும் தரத்திலும் வெகு வேகமாக வளர்கிறது. அதற்கு ஒரே காரணம் தேவனின் ஆலோசனையின் படி நடத்துவது மாத்திரமே அதன் வளர்ச்சியின் மூலதனம்.

உங்களை உற்சாகமூட்டும்படி இஃதினை எழுதினேன். நீங்கள் தேவனிடமிருந்து மாத்திரம் ஆலோசனைப்பெற்று சபையை நடத்திப் பாருங்கள். உங்கள் ஊழியம் அதிக பிரகாசத்தை அடையும்.

எங்கள் ஸ்தாபனத்தில் உள்ள ஊழியர்கள் தங்களின் மாதாந்திர ஊழிய அறிக்கை அனுப்ப வேண்டும் என்பது வழக்கம். ஒருவர் இப்படி எழுதியிருந்தார். இம்மாதம் திருமுழுக்கு பெற்றவர் பன்னிரண்டு, மொத்தம் சபையில் உள்ள ஆத்துமாக்கள் நாற்பது. அடுத்தமாதம் இம்மாதம், ஞானஸ்நானம் பெற்றவர் எட்டுப் பேர், மொத்தம் சபையில் உள்ள அங்கத்தினர் நாற்பது பேர் என்று எழுதினார்.

அடுத்தமாதம், இம்மாதம் திருமுழுக்கு பெற்றவர்பத்துபேர், மொத்தம் சபையில் உள்ள அங்கத்தினர் நாற்பது பேர் என்று எழுதியிருந்தார்.

இதை வாசித்த எனக்கு முனையே குழம்பி விட்டது. மூன்று மாதத்தில் திருமுழுக்கு பெற்றவர்கள் (12 + 8 + 10 = 30) முப்பது பேர். ஆனால் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை மூன்று மாதமும் நாற்பதை தாண்டவில்லையே அது எப்படி?

அந்த குறிப்பிட்ட ஊழியரைக் கூப்பிட்டு, இதைப் பற்றி பேசினேன். அவர் சொன்னார், ஐயா! பத்துப்பேர் உள்ளே வந்தால் எட்டுப்பேர் சபையை விட்டு போகிறார்கள். எட்டுப்பேர் உள்ளே

வந்தால் பத்துப் பேர் சபையை விட்டு போகிறார்கள். நான் என்ன செய்வது?

இந்த பதில் என்னை அதிகம் சிந்திக்க வைத்தது. சபையில் என் இந்த நிலை. அதற்கு ஒரே காரணம், தேவனிடத்தில் என் சபையை எப்படி நடத்த வேண்டும் என்று அந்த ஊழியர் ஆலோசனை கேட்க தவறியதே என்பதை ஆவியானவர் எனக்கு உணர்த்தினார்.

அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர் என்பதை நினைவில் வைப்புகள். ஊழியரோ, விசுவாசிகளோ எவராக இருந்தாலும் தேவனிடத்தில் நடத்திப்பிற்கான காரியத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டும்.

2. விசுவாச தீரன்

மனோவாவின் வார்த்தைகளை வாசித்துப் பார்த்த எனக்கு உடல் புல்லரித்தது. காரணம் அவைகள் சாதாரணமான வார்த்தைகள் அல்ல. விசுவாச வார்த்தைகள்! - அறிக்கைகள்! என்பது குறிப்பிடத்தக்கது.

தூதனானவர் மனோவாவின் மனைவியினிடத்தில் அநேக காரியங்களை சொன்னார். அதை அப்படியே அவன் அவனிடம் சொன்னான். அந்த வார்த்தைகளை அவன் அப்படியே விசுவாசித்தான் என்பது மிகச் சிறப்பு. அவைகளில் அவன் எவ்வளவேனும் சந்தேகப்படவில்லை.

குழந்தையைக் குறித்த தீர்க்கதரிசனம் பெற்றவர்கள், முதலில் அதை நம்ப மறுத்தனர் என்பது வேதம் சொல்லும் உண்மை, சாராளிடத்தில் உனக்கு குழந்தை பிறக்கும் என்று சொன்னபோது அவள் நகைத்தாள்.

மரியாளிடத்தில், நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய் என்று தூதன் சொன்னபோது, இது எப்படி ஆகும் என்று திகைத்தாள். சகரியாவிடம் உன் மனைவி உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள் என்ற போது நான்கிழவனாயிற்றே, இது எப்படி நடக்கும்

என்று விழித்தான். ஆனால் மனைவி மூலம் தனக்கு கிடைத்த செய்தியினைக் குறித்து மனோவாகிஞ்சிற்றும் சந்தேகப்படவில்லை. அப்படியானால் ஏன் தேவதூதன் தனக்கு காட்சித் தரவேண்டும் என்று ஜெபித்தான்? என நீங்கள் கேள்விக் கேட்கலாம்.

அந்தப் பகுதியை வேதத்தில் நீங்கள் வாசித்துப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். சந்தேகப் பட்டதினால் அல்ல, விசுவாசித்தபடியால்தான் அவன்தூதனின்தரிசனத்தைக் கேட்டான். அந்தப் பிள்ளையை வளர்க்க வேண்டிய வழிகள் கேட்கவே அவன் தரிசனத்தை விரும்பினான்.

கீழே தருகிற இரண்டு வசனப்பகுதிகளை கவனியுங்கள்....

பிறக்கப் போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்ய வேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக (13 : 8)

நீர் சொன்ன காரியம் நிறைவேறும் போது அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் நடத்த வேண்டும் என்று கேட்டான். (13 : 12)

இந்த இரண்டு வசனங்கள் மூலம் தனக்கு குழந்தை பிறக்கும் என்றும், தேவன் சொன்ன காரியம் நிறைவேறும் என்றும் அவன் விசுவாசித்தான் என்று நீங்கள் அறிந்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மனோவாவிடம் பெற்றுக் கொள்ளத்தக்கதான விசுவாசம் இருந்தது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இத்தகைய விசுவாசம் நமக்கு தேவை. விசுவாசி என்று அழைக்கப்படுகிற நமக்கு விசுவாசம் இல்லாமல் போவது வேதனைப்படவேண்டிய காரியம்.

ஒரு சிறுவன் ஒரு விசுவாச பாட்டியைப் பார்த்து, பாட்டி கடுகளவு விசுவாசம் இருந்தால் அந்த மலையைப் பார்த்து போன்றால் அது கடலில் விழும் என்று வேதம் சொல்கிறதே.

அப்படியானால் அந்த மலையைப் பார்த்து பேசுங்கள் என்று சொன்னான். பாட்டி அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னாள், தம்பி எனக்கு கடுகளவு விசுவாசம் இருப்பது உண்மை. ஆனால் மலையளவு அவிசுவாசமும் எனக்குள் இருக்கிறது.

இன்றைக்கு நாம் ஏன் அநேகக் காரியங்களை பெறாமல் இருக்கிறோம் என்பதற்கு சரியான பதில், பெற்றுக் கொள்ளத்தக்க விசுவாசம் நமக்குள் இல்லை என்பதே உண்மை.

சிலரின் விசுவாசம் வறட்டு விசுவாசம்

சிலரின் விசுவாசம் முரட்டு விசுவாசம்

சிலரின் விசுவாசம் குருட்டு விசுவாசம்

ஆனால் நமக்குத் தேவையோ பெற்றுக் கொள்ளத்தக்கதான விசுவாசம்.

மாற்கு 11-ஆம் அதிகாரம் 23, 24 ஆகிய வசனங்களை வாசித்துப் பாருங்கள்.

தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் அவன் சொன்னபடியே நடக்கும்.

எவைகளை கேட்டுக் கொள்வீர்களோ அவைகளை பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள்.

எனவே பிரியமானவர்களே! உங்கள் விசுவாசத்தை விசாலமாக்க வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

ஜெபமே ஜெயம் என்று பாடுகிறோம். நல்லது, உண்மைதான். ஆனால் ஜெபமே ஜெயம் என்று வேதத்தில் வெளிப்படையாக எழுதப்பட்டுள்ளதா? இல்லை என்பதே சரியான பதில். ஆனால் நம்முடைய விசுவாசமே உலகத்தை

ஜெயிக்கிற ஜெயம் என்று வேதத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது மிகச் சிறப்பான அம்சம். எனவே நீங்கள் ஜெபவீரனாக இருக்கும் அதே நேரத்தில் விசுவாசதீரனாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இயேசுகிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்களின் போதனையை கவனித்துப்பார்த்தால் விசுவாசமும் ஜெபமும் சேர்ந்தே காரியத்தை வாய்க்கச் செய்கிறது என்பதே உண்மை. இதோ தொடர்ந்து நான் தருகிற இந்த இரண்டு வசன மேற்கோள்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ, அவைகளையெல்லாம் பெறுவீர்கள் (மத் 21 : 22)

விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் (யாக் 5 : 15)

மீண்டும் மனோவாவின் வாழ்விற்கு வருவோம். அவர் ஜெபிக்கிற மனிதன் மாத்திரமல்ல தேவன் சொன்ன வார்த்தையின் படியே, தனக்கு நடக்கும் / கிடைக்கும் என்று விசுவாசித்தார்.

தெய்வப்பிள்ளையே! உங்கள் வாழ்வின் நீண்டகால ஏக்கங்கள் மாற்றப்படும் நாள் வெகு சமீபம். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே, ஒன்று தேவனை விசுவாசியுங்கள், அவர் தந்த வேத வசனங்களை விசுவாசியுங்கள்.

அவர்தம்முடைய சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் தமது வசனத்தை மகிமைப்படுத்தியிருக்கிறார். அவருடைய வாக்குத்தத்தங்கள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றன.

எனவே தேவனுக்காக காத்திருங்கள் - தேவனை சார்ந்து இருங்கள். விசுவாசிக்கிறவன் பதறான் என்ற வசனத்தின்படி எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் அமைதலோடு காத்திருங்கள்.

இதோ இந்த புத்தகத்தை வாசித்துக்கொண்டே வேத புத்தகத்தில் மாற்கு 9 : 24-ஐ எடுத்து வாசியுங்கள்.

விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.

எவ்வளவு அப்பட்டமான ஜெபம் பாருங்கள். விசுவாசம் ஒரு பக்கம் அவிசவாசம் ஒரு பக்கம், இந்த இக்கட்டான நிலையில் அந்த பிள்ளையின் தகப்பன் செய்ததைப் பாருங்கள். கண்ணீரோடு - சத்தத்தோடு அவிசவாசம் நீங்க ஜெபித்தான்.

ஆ! என்ன ஆச்சரியம். அவிசவாசம் நீங்கிற்று, அலைக்கழிக்கும் ஆவி அவன் மகனைவிட்டு நீங்கிற்று, அன்பானவர்களே! சற்று உங்கள் மனக்கண்களை கர்த்தருக்கு நேராய் இப்போது ஏற்றெடுங்கள்.

ஆண்டவரே என் அவிசவாசம் நீங்க உதவி செய்யும். உங்கள் ஜெபம் தேவ சமூகத்தில் சேர்ந்து விட்டது. சோர்ந்து போகாதீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு, நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தைவிட துரிதமாய், அற்புதமாய் நிறைவேறும்.

3. கொடுக்கும் சீலன்

தேவ தூதனானவர்தமது திருவார்த்தைகளை முடித்தவுடன் மனோவா சொன்ன வார்த்தைகளை சற்றுக் கவனித்துப் பாருங்கள். மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி, நாங்கள் ஒரு வெள்ளாட்டுக் குட்டியை உமக்காகச் சமைத்துக் கொண்டுவரு மட்டும் தரித்திரம் என்றான் (நியா 13 : 15)

மனோவா தேவனிடத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு மாத்திரமல்ல தேவனுக்கு கொடுக்கவும் தன் இருதயத்தை பக்குவப்படுத்தி இருந்தான் என்பது முக்கியம்.

நம்மில் அநேகர், ஜெபிக்கிறோம், தேவனிடத்திலிருந்து பதிலையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில் ஸ்தோத்திரம் என்ற ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறோம். அப்படியல்ல பிரியமானவர்களே, அவருக்கு நன்றிப்

படைப்பாக காணிக்கைகளைபடைத்து அவரைகனம் பண்ண வேண்டியது நமது கடமை.

காரியம் நிறைவேறின பிறகு அல்ல, காரியம் வெளிப்படுத்தப்பட்ட உடனேயே காணிக்கையால் கர்த்தரை கனப்படுத்த மனோவாதுணிந்து செயல்பட்டது, கொடுக்கும் அவன் உள்ளத்தை தெளிவாகக் காட்டுகிறது.

கர்த்தருடைய பிள்ளையே! நீங்கள் தேவ ஆசீர்வாதம் பெற வேண்டுமா? அதற்கு நீங்கள் முந்திக் கொண்டு தேவனுக்கு கொடுங்கள். அப்போது தேவன் உங்களுக்கு சகாயராய் இருப்பார்.

என்னை ஆவிக்குள் நடத்தினவர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்தப் பாடம் மகா உன்னதமானது. கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வார்த்தையை நீ பிடித்துக் கொள்ளாதே. அது வழிப் போக்கனுக்கு சொல்லப்பட்ட வார்த்தை. கொடு அப்பொழுது கொடுக்கப்படும் என்ற வார்த்தையின்படி நீ நட. அது பிள்ளைகளுக்கு தேவன் கொடுத்துள்ள வார்த்தை. இந்த ஆலோசனைப்படி நான் தேவனுக்கு முந்திக் கொடுக்கிறேன். அவரோ அமுக்கிக் குலுக்கிச்சரிந்துப் போகும்படி எனக்கு திரும்பத் தருகிறார்.

இங்கே மற்றுமொரு காரியத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். சிலர் சபைக்கு காணிக்கைக் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வில் அவர்கள் எதிர்பார்க்கும் எந்த ஆசீர்வாதமும் இறங்கி வருவதில்லை. இதன் உண்மைக் காரணம் என்னவென்று நாம் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.

முதலாவது நீங்கள் கொடுக்கும் காணிக்கையை, கர்த்தருக்குக் கொடுக்கிறோம் என்ற திருப்தியோடும் நம்பிக்கையோடும் கொடுக்க வேண்டும். நியா 13:16-ஐ வாசித்துப் பாருங்கள், மனோவா, வெள்ளாட்டுக் குட்டியை கொண்டு வர விரும்புகிறான். ஆனால் தூதனோ அதை கர்த்தருக்கென்று

செலுத்துவாயாக என்றான். இந்த வார்த்தையை கேட்ட பின்பும் அவனது பலியை தூதனுக்கு முன்பாக படைக்கிறான்.

அதாவது தான் தூதன் முன்பாக காணிக்கையைப் படைத்தாலும் அது கர்த்தருக்கே சேருகிறது என்று அவன்திட்டமாய் அறிந்திருந்தான்.

ஆனால் நம்மில் சிலரோ காணிக்கை காரியத்தில் பெரிய தவறு செய்து விடுகிறோம், இது பாஸ்டருக்கு அல்லது சகோதரருக்கு கொடுக்கிறோம் என்று மனிதர்களை பிரியப்படுத்த வாரி வழங்குகிறோம். எனவே நமது எண்ணமே நம்மை நட்டத்திற்கு ஆளாக்குகிறது.

கவனியுங்கள். நாம் கர்த்தருக்கு காணிக்கை செலுத்த வேண்டும். அதே வேளையில் அதை அவரது தூதர்களின் கையில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தெளிவு உங்களுக்கு இருந்தால் நீங்கள் கொடுத்ததை தேவன் திரும்பத் தருவார்.

இரண்டாவதாக நீங்கள் யாரிடம் காணிக்கையை கொடுக்கிறீர்களோ அவரை தேவனுடைய பிரதிநிதி என்று நம்பி, கனம் பண்ணி அவரிடம் கொடுக்க வேண்டும். சில ஊழியர்கள் ஆகடியம் பேசுவார்கள், ஆனால் ஆயிரமாயிரமாய் வாரி அவருக்கு வழங்குவார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆசீரை அடைவது மகா கடினம், மறந்து விடாதீர்கள்.

மத்தேயு பத்தாம் அதிகாரம் நாற்பதாம் வசனம் முதல் நாற்பத்து இரண்டாம் வசனம் வரை வாசித்துப் பாருங்கள். அதன் சுருக்கம் என்ன தெரியுமா?

ஊழியக்காரனை நீதிமான் என்று ஏற்றுக் கொள்கிறவன் (காணிக்கை கொடுக்கிறவன்) நீதிமானுக்குரிய பலன்களாக வேதம் சொல்லும் அத்தனை ஆசீர்வாதங்களையும் பெறுவான்.

ஊழியக்காரனை தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொள்கிறவன் (காணிக்கை கொடுக்கிறவன்) தீர்க்கதரிசிகளுக்கு உரிய

ஆசீர்வாதத்தைப் பெறுவான்.

ஊழியக்காரனை சீஷன் என்ற நாமத்தில் ஏற்றுக் கொள்கிறவன் சீஷனுக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறுவான். இது இயேசுகிறிஸ்து சொன்ன வசனப் பகுதிக்கு ஆவியானவர்தருகிற விளக்கம்.

இந்த வரிசையில் எனது கருத்துக்களை சற்று சிந்தித்துப் பாருங்கள். தங்கள் சொந்த சபைப் போதகர்களை - உண்மையில்லாதவன், அஞ்சல்காரன், பிழைப்பற்றவன், கிறுக்கன் என்று நா கூசாமல் விமர்சனம் வேண்டிய அளவு செய்து விட்டு, நல்ல பிள்ளைகள் போல், ஊழியக்காரன்தங்களை மெச்சிக் கொள்ள வேண்டும் என்று காணிக்கைகளை கொடுப்போர் யாருக்குரிய பலனை அடைவார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நான் நிறைய கொடுக்கிறேன், ஆனால் எனக்கு சரியான ஆசீர்வாதம் இல்லை. காரணம் பாஸ்டர் எனக்காக ஜெபிப்பதில்லை. இது சிலரின் அங்கலாய்ப்பு. அப்படிப்பட்டவர்களுக்கு அன்போடு சொல்லிக் கொள்ள விரும்புவது, பிரியமானவர்களே உங்கள் ஆசீர்வாத குறைவுக்கு காணிக்கை வாங்கினவர்கள் காரணம் அல்ல. நீங்கள் அவரை ஏற்றுக் கொண்ட விதத்தில் அடிப்படைத் தவறு இருக்கிறது. உங்கள் சிந்தையை மாற்றுங்கள், சீர் பெறுவீர்கள்.

மனோவா தூதனானவரை ஏற்றுக் கொண்டு தனது காணிக்கையை கொடுத்தான். தேவனோ அவன் எதிர்பார்த்த ஆசீர்வாதத்தை ஏற்ற வேளையில் கொடுத்தார்.

4. துதிக்கும் தூயன்

மனோவாவின் செயல்பாடுகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. 13 - 17-ஐ வாசித்துப் பாருங்கள் நாங்கள் உம்மை கனப்படுத்தும் படி உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.

உண்மையிலே மனோவா தனது கையின் பலனை

கொடுப்பதற்கு மாத்திரமல்ல தேவனை கனப்படுத்தவும் தனது இருதயத்தை ஆயத்தப்படுத்தி இருந்தான்.

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி காணிக்கைகளை கொண்டு வந்து அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள் (1நாளா 16 : 29)

கர்த்தருக்கு காணிக்கை செலுத்துவது மாத்திரமல்ல அவருடைய நாமத்திற்குரிய கனத்தை (துதியை) செலுத்த வேண்டும் என்பது வேதம் சொல்லும் உண்மை.

பிரியமானவர்களே! நமது ஆராதனையில் தேவன் பிரியப்படுகிறார் என்பதை நினைவில் வையுங்கள். எனவே தேவ சமூகத்தில் அமர்ந்திருந்து அவரை மனமாற துதியுங்கள். ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான் (சங் 50 : 23), என்னை கனம் பண்ணுகிறவனை நானும் கனம் பண்ணுவேன் (1சாமு 2 : 30) இந்த வசனங்களின்படி துதிக்கிற தூயவர்கள் தேவனின் பரிபூரண ஆசீரைப் பெறுகிறார்கள்.

சாமுவேலின்தாயாகிய அன்னாள் சேனைகளின் கர்த்தாவே என்று துதித்தாள், பிள்ளைப் பேற்றை பெற்றாள். எலிசபெத் ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து, எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி துதித்தாள். தேவன் யோவானைத் தந்தார் (லூக் 1 : 24)

ஆம். துதித்தவர்களின் துக்கம் தூள் தூளாய் சிதறியது. மாறாக துங்கவனின் துயர்துடைக்கும் கரம் அப்போதே அங்கங்கு அவர்களை ஆசீர்வதித்தது.

மனோவாவும் அப்படியே தேவனை கனம் பண்ண ஆர்வம் கொண்டபடியால் அவன் விரும்பினதை தேவன் அப்படியே தந்தார்.

மனோவாவின் மனைவி

மனோவாவின் மனைவியின் வாழ்க்கை பெண்கள் கவனிக்க வேண்டிய உன்னதமான சரித்திரம். மனோவாவும் அவன் மனைவியும் சேர்ந்து வாழ்ந்ததற்கு இவளின் உயரிய ஆவிக்குரிய பண்புகளே முக்கிய காரணம் என்பது உண்மை.

தேவன் முதன் முதலில் இவளுக்குத்தான்தரிசனமானார். மிக முக்கிய செய்தி, எச்சரிக்கை, இவைகளை தூதன் வரிசையாக சொல்கிறார். ஆனால் ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? தூதன்தான் இவளிடம் பேசினாரே தவிர, இவள் இடைமறித்தோ, கடைசியாகவோ தூதனிடம் பேசவே இல்லை.

வசனப்பகுதிகளை (அதி 13) வாசித்துப் பார்த்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். சாராளிடத்தில் பிள்ளைக்குரிய ஆசீர்வாதத்தை தேவ தூதன் சொன்னபோது தனது உள் கருத்தை வெளிப்படுத்தும் முகத்தான் அவள் நகைத்தாள்.

அதுபோலவே மரியாளிடத்தில், உனக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து சொன்ன போது, இது எப்படி ஆகும் என்று வியந்து கேட்டாள்.

இப்படி பலரும் தேவ தூதனிடம் தங்களின் ஐயப்பாடுகளை குறித்து கேட்டு இருக்கிறார்கள். ஆனால் மனோவாவின் மனைவியோ ஒன்றையும் கேட்கவில்லை. மாறாக அவள் நேராக தன்புருஷன் இடத்திற்கு போய் அப்படியே நடந்ததை (கேட்டதை) சொன்னாள்.

சகோதரிகள் இங்கு இந்தக் காரியத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சற்று பழைய வரலாற்றை திரும்பிப் பாருங்கள். ஏவாளிடத்தில் சர்ப்பம் பேசியது, இவளும் பேசினாள். அதோடு நின்றுவிடவில்லை, சர்ப்பம் என்ன சொல்லிற்றோ அதற்கு அப்படியே கீழ்ப்படிந்தாள். முடிவு? மகிமை இழந்தார்கள், ஏதேனைவிட்டு விரட்டப்பட்டார்கள்.

ஆனால் மனோவாவின் மனைவி, தேவனுடைய மனுஷனோ, தேவ தூதனோ, அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தனது காரியங்களை தனது கணவனிடம் பகிர்ந்து கொண்டார். முடிவு? மனோவா தேவனைத்தேட, இருவர் விசுவாசமும் இணையாய் செயல்பட தேவன் சொன்னதைப் பெற்றுக் கொண்டார்கள்.

பிரியமானவர்களே! இந்த ஞானமுள்ள காரியத்தை நீங்கள் பற்றிக் கொண்டால் உங்கள் வாழ்க்கை பத்திரமாக இருக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.

ஊழியரோ, விசுவாசியோ, வேலை ஸ்தலத்தில் உடன் பணியாற்றுவவரோடு நீங்கள் கவனமாய் இருக்க வேண்டும். அவர்கள் சொல்வது நல்லதோ கெட்டதோ அதைப்பற்றி கவலையில்லை. ஆனால் அந்தக் காரியத்தை காலதாமதம் இல்லாமல் உங்கள் வாழ்க்கைத் துணையோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

மறைத்து விடுவது மாத்திரமல்ல காலதாமதம் செய்வதும் உங்களுக்கு ஆபத்துதான் எச்சரிக்கையாய் இருங்கள். இது கடைசிக்காலம், ஒளியின் தூதனின் வேடத்தை தரித்துக் கொண்டு சாத்தான் உங்களிடத்தில் வருவான். நீங்கள் ஏமாந்து போகும்படி தேன்ஒழுகப் பேசி உங்கள் உள்ளத்தை கொள்ளையடித்து விடுவான். அவனின் அந்த வலையிலிருந்து நீங்கள் மீள்வது மிகக் கடினம். கவனமாயிருங்கள்.

உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியும், எந்த நிமிடமும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு மறைந்திருக்கக்கூடாது. மனோவா தம்பதியர்போல சகலத்தையும் கலந்து பேசினால் உங்கள் குடும்பம் கடைசிவரை களிப்பாய் இருக்கும்.

மனோவாவின் காரியங்களை நியா 13-ஆம் அதிகாரத்தை நீங்கள் வாசித்துப் பாருங்கள். உங்களுக்கு மிகப் பெரிய திகைப்பு இருக்கும். ஜெப வீரன், விசுவாசதீரன், கொடுக்கும் சீலன், துதிக்கும் தூயன் என்று புகழும் அளவிற்கு இருந்த மனோவாவின் வாழ்வில்

பெலவீனமானபகுதியும் உண்டு என்பதை நீங்கள் வாசிக்கும் போதே அறிந்து கொள்வீர்கள்.

கர்த்தருடைய தூதனானவர் ஜூவாலையில் ஏறிப்போனார். அப்போது அது கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து கொண்டான். (13 : 19,20)

உடனே மனோவா தனது மனைவியைப் பார்த்து சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? தேவனைக் கண்டோம், எனவே செத்துப் போகப்போகிறோம். (13 : 22)

இந்த வாக்கு மூலத்தை என்னவென்று சொல்வது என எனக்குத் தெரியவில்லை. சில வேளைகளில் சில விசுவாசவீரர்கள் இப்படித்தான் தடால் என சோர்ந்து அமர்ந்து விடுகிறார்கள். எலியாவும் அப்படித்தானே. கர்மேல் பர்வதத்தில் சாகசம் செய்த அவன் சூரைச் செடியின் கீழ் சாகவரம் கேட்டு ஜெபித்தான்.

அப்படியானால் எல்லா பரிசுத்தவான்களுக்கும் இப்படிப்பட்ட வளைவுகள் வருவது இயற்கை என புரிகிறது. ஆனால் அப்படிப்பட்ட வேளையில் என்ன நடந்தது என்பதை யோசிக்க வேண்டும். தனியாய் இருந்த எலியாவை தூதனை அனுப்பி உயிர்ப்பித்தார். ஆனால் துணையோடு வாழ்ந்த மனோவாவை மனைவியின் மூலம் உயிர்ப்பித்தார்.

மனோவாவின் மனைவி அவன் வார்த்தைகளை கேட்டவுடன் ஆமாம் போடவில்லை. மாறாக தேவனுடைய கிரியைகளையும் கிருபைகளையும் இரண்டே வார்த்தையில் சொல்லி காரியத்தை மாற்றிவிட்டார்.

1. நம்மை கொன்று போட சித்தமாயிருந்தால் நமது கையில் பலியை வாங்கி இருக்க மாட்டார்.

2. இவைகளை எல்லாம் (குழந்தைப் பேற்றை) அறிவித்து இருக்கவும் மாட்டார் (13 : 23) அவ்வளவு தான்! மனோவா

மாறிவிட்டான். மகனையும் பெற்றுக் கொண்டான்.

இங்கே ஒரு காரியத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கணவனோ மனைவியோ சில வேளைகளில் உரமிக்க விசுவாசத்தில் சோர்ந்து போய், இனி பிழைக்க வழியில்லை என்ற விரக்தியுற்று இருக்கலாம். அந்த சமயத்தில் நீங்கள் அவர்களை அதைரியப்படுத்தாமல், மனோவாவின் மனைவியைப் போல கடந்த கால வாழ்வின் அதிசயங்களை அற்புதங்களை வேத வசனங்களை மேற்கோள் காட்டி உற்சாகப்படுத்த வேண்டும். மாறாக சோர்வை முற்ற வைக்கக் கூடாது.

சிம்சோனின் வாழ்வை சிந்திக்கும் முன்பு சிரீய அவன் பெற்றோரின் வாழ்வு என்னை கவர்ந்தது. அப்படிப்பட்ட ஒருங்கிணைந்த தம்பதிகளாய் வாழ தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக.



அதிகாரம் 3

சிங்கங்களை கிழித்திடுவோம்

சிம்சோன்களே எழும்பிடுங்கள்

வல்லமையால் நிரம்பிடுங்கள்

சிறிவரும் சிங்கங்களை

சிறைபிடித்து கிழித்திடுங்கள்

இது ஒரு இனிய பாடலில் வரும் வரிகள். உண்மையிலேயே தேவனுடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் இப்படிப்பட்ட பராக்ரமத்தைக் கட்டளையிட்டிருக்கிறார்.

சிங்கத்தின் மேலும் விரியன் பாம்பின் மேலும் நீ நடந்து, பால சிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும், நீ மிதித்துப் போடுவாய் (சங் 91 : 13) என்பது கர்த்தர் நமக்கு தந்த வாக்குத்தத்தம் அல்லவா?

வேதத்தை வாசித்துப் பாருங்கள். உண்மையிலேயே மெய் பக்தர்கள் சிங்கங்களை கிழித்து எறிந்து இருக்கிறார்கள்.

சிங்கத்தை, ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போடுகிறது போல, கிழித்துப் போட்டான் (நியாயாதி 14 : 6) என்று சிம்சோனைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.

சிங்கம் என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொண்டு போட்டேன் (1சாமு 17 : 35) என்று தாவீதைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.

40 சிங்கத்தைக் கிழித்த சிம்சோன்

பெனாயா, மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைகாலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொண்டு போட்டான் (2 சாமு 23 : 20) என்று பெனாயாவைக்குறித்தும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.

கவனித்தீர்களா? பாய்ந்த சிங்கத்தையும், ஆட்டை கவ்விய சிங்கத்தையும், கெபிக்குள் இருந்த சிங்கத்தையும் கிழித்து எறிந்தார்கள். இப்படிப்பட்ட பலன் நமக்கும் உண்டு. எந்த நிலையிலும் எத்திசையிலிருந்தும் சிங்கம் வந்தாலும் அதை கிழிக்க உங்களுக்கும் சத்துவம் உண்டு, தைரியப்படுங்கள்.

பல்வேறு சிங்கங்கள்

வேதத்தில் பல இடங்களில் சிங்கம் என்ற வார்த்தை வருகின்றது. அவைகளில் பலமுறை எழுத்தின் படியான சிங்கத்தை குறிக்கும்படி வருகிறது.

ஆனால் பல இடங்களில் பல்வேறு காரியங்களுக்கு உவமையாக - அடையாளமாக சிங்கம் என்ற வார்த்தை வருகிறது.

அவர் (தேவன்) எனக்கு மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார் (புலம்பல் 3 : 10)

இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் (இயேசு) புல்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங் கொண்டிருக்கிறார் (வெளி 5 : 5)

சிங்கம் கொர்ச்சிக்கிறது போல (தூதன்) மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான் (வெளி 10 : 3)

நீதிமான்(விசுவாசி)களோ சிங்கத்தைப் போலே தைரிய மாயிருக்கிறார்கள் (நீதி 28 : 1).

பிசாசானவன் (சாத்தான்) கொர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை

விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான்.
(1பேது 5 : 8)

எனவே சிங்கம் என்று, இங்கு நாம் எதிர்க்க வேண்டியது யாரை என்பதை தெளிவாக அறிந்திடல் வேண்டும்.

சிம்சோன் மேல் கர்த்தருடைய ஆவியானவர் பலமாய் இறங்கினதினால், தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போடுகிறதுபோல் கிழித்துப் போட்டான் (நியா 14: 6) என்று எழுதியிருக்கிறதை கவனியுங்கள்.

இந்த சிங்கத்தை கிழிக்கும் பெலன் கர்த்தரின் ஆவியினால் வந்தபடியால் நாம் கிழித்தெறிய வேண்டிய சிங்கம் கொர்ச்சிக்கிற சிங்கமாகிய சாத்தானே என்பதை திட்டமாய் அறிந்துக் கொள்ளுங்கள்.

இந்த கொர்ச்சிக்கிற சிங்கமாகிய சாத்தான் நம்மை பெலவின்படுத்தும்படி, நமது அழைப்பை விட்டு பின்வாங்கச் செய்யும்படி தனது குட்டிகளை நம்மிடம் அனுப்புகிறான். அவைகளைக் கண்டு அஞ்சாமல், கொன்று வீச நமக்கு ஆவியானவர் தரும் பலத்தை பயன்படுத்துங்கள்.

1. வாயைத்திறக்கும் சிங்கங்கள்

நமது விசுவாச வாழ்வில் நம்மை வேதனைப்படுத்தும் சில சிங்கங்கள் உண்டு. நிஜ சிங்கம் நம்மை பீறி காயப்படுத்துவது போல இவ்வகை மனித சிங்கங்கள் வார்த்தையினால் நம்மை பீறி காயப்படுத்துகின்றன.

பீறி கொர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல், என் மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள் என்று (சங்கீதம் 22 : 13) தாவீது பாடுவதைக் கவனியுங்கள்.

இந்த 22-ஆம் சங்கீதம் பொதுவாக மேசியாவின் சங்கீதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வசனங்களாகிய தீர்க்கதரிசனங்கள் கிறிஸ்துவின் வாழ்வில் அப்படியே

நிறைவேற்றிற்று என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பச்சை மரத்திற்கே இந்த பாடு எனில் பட்ட மரத்திற்கு என்ன பாடோ என்று நமது இரட்சகர் சொன்ன வார்த்தையின் படி நமது வாழ்வில் இதைவிட மேலானவைகள் வருவது உண்மை.

பிரியமானவர்களே! இந்த உலகத்தில் நம்மை காயப்படுத்த இப்படிப்பட்ட சிங்கங்கள் எழுத்தான் செய்யும் என்பதை முதற்கண் அறியுங்கள்.

சில மனிதர்கள், அல்ல அல்ல சிங்கங்கள் நம்மை கொடுரமான வார்த்தை என்னும் பற்களால் பீறுகிறபோது சோர்ந்து போகக் கூடாது. மாறாக அவைகளை கிழிக்கத் தயாராக வேண்டும்.

தாவீது இந்த 22-ம் சங்கீதத்தில் உபத்திரவத்தின் உச்சிக்கே போய்விட்டார் என்று எண்ணுகிறேன். காரணம், அந்த சங்கீதம் முழுவதும் அவரது சத்துருக்களை பல்வேறு மிருங்களுக்கு ஒப்பிட்டு தனது அங்கலாய்ப்பை தேவனுக்கு தெரியப்படுத்துகிறார்.

அநேக காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது. (வ.12)

பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டது. (வ.12)

நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது. (வ. 16)

என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும். (வ.21)

நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கிறேன். (வ.21)

இப்படி மக்கள் மாக்களாகி அவரை தூஷித்தபோது, அஞ்சினார். அலறினார். அமுதார் என்பது உண்மையானாலும் அழிந்தோ அமிழ்ந்தோ போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொடுர வார்த்தைகளால் கொலை பாதகர் கொண்டு வந்த கொடுமைகளை தகர்த்தார், அந்த சிங்கங்களை கிழித்தார். எப்படித் தெரியுமா? சங் 22 : 22-ஐ வாசித்துப் பாருங்கள்.

உம்முடைய நாமத்தை என்சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதிப்பேன்.

ஆம். இந்த சிங்கங்களைக் கிழிக்க இரண்டு கரங்கள் போதும். ஒன்று சாட்சியின் கரம், மற்றது துதிக்கும் கரம். இவைகள் இணையும்போது இந்த சிங்கங்கள் இல்பொருளாகிவிடும்.

உங்கள் வாழ்க்கையில் பொல்லாத மனிதர்கள் எழும்பி உங்களின் நன்மதிப்பை, நல்வாழ்வை கெடுக்கும்படி பொய்யையும், பழியையும் உங்கள் மேல் வீசும்போது நீங்கள் நிலைகுலைய வேண்டியது இல்லை. அவர்களை கண்டு அஞ்சி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக அந்த வேளையில் நீங்கள் வீறு கொண்டு எழ வேண்டும். சிம்சோனுக்கு எதிராக சிங்கம் வந்த அதே வேளையில் மற்றுமொரு முக்கியமான காரியம் நடந்ததை நீங்கள் கவனிக்க வேண்டும்.

அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினார். (நியா 14 : 6) ஆம் சிங்கம் வந்த அதே நேரத்தில் ஆவியின் பலத்தை தேவன் வழங்கினார். நீங்களும் இந்த அனுபவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளில் அழிந்துவிடாமல் ஆவியில் நிறையுங்கள்.

மட்டுமல்ல, சங்கீதத்தில் சொல்லப்பட்டபடி நீங்கள் தைரியமாக கிறிஸ்துவின் நாமத்தைக் குறித்த சாட்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

உங்களை மனமடியச் செய்து, மூலையில் உட்கார வைக்க வேண்டும் என்பதே அவர்களின் உள்ளே இருக்கும் அந்தகார லோகாதிபதியின் ஆசை. அதை வீழ்த்த நீங்கள் வீறுகொண்டு சாட்சியிடுங்கள். அத்துடன் ஆவியில் நிறைந்து அவரைத் துதியுங்கள். அவர்கள் வெட்கப்பட்டு வந்த வழியே ஓடிப்போவார்கள்.

ஒரு பழைய, ஆனால் பழகிய ஒரு பாடலின் சில வரிகளை

இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

பல தீமை நிந்தை மொழிகள் உன்மேல்

பொய்யாய் சொன்னாலும் களிகூறுவாய்

இதுவே உன்பாக்யம் என யேசு சொன்னார்.

இந்த நல்வார்த்தை நிறைவேறுதே

காலை நேரம் இன்ப ஜெபதியானமே! என்ற பாடலில் வரும் இந்த வரிகள் அநேக சமயம் என்னை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

தங்கங்கள் என்று நம்பின சிலர் சிங்கங்களாக மாறி என்னை வேதனைப்படுத்த தங்களது கோரப்பற்களோடு என்மேல் பாய வந்த போதெல்லாம், இந்தப் பாடல் வரிகளை பாடிப்பாடி ஆவியில் நிறைந்து, துதித்தே அந்த சிங்கங்களை கிழித்தெறிந்திருக்கிறேன்.

2. தீமை செய்யும் சிங்கங்கள்

அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை கவனியுங்கள்

கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும்.... என்னை பலப்படுத்தினார். சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன். (2தீமோத் 4 : 17).

நாம் நமது ஊழியத்தின் பாதையில் முன்னேறும்போது சில சிங்கங்கள் எதிர்படும். இவைகளின் பிரதான வேலை ஊழியத்தில் நமது ஆவிக்குரிய ஜீவியத்தில் சரீரப்பிரகாரமான தடைகள் மற்றும் வேதனைகளை உண்டாக்குவது.

பவுல் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சிக்கப்பட்டேன் என்று சொல்வது, அவரின் காலத்தில் ரோம அரசால் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட மகா பெரிய உபத்திரவத்தைக் குறிக்கிறது.

பொதுவாக அரச தண்டனைப் பெற வேண்டியவர்களை பொது அரங்கில் வைத்து சிங்கங்களின் கூண்டில் வீசுவார்கள்.

அவைகள் அவர்களை இரையாக்கிக்கொள்ளும். ஆனால் பவுல் ரோம குடியரிமைப் பெற்றவராக இருந்தபடியால் அந்த தண்டனையை அவருக்கு கொடுக்கவில்லை.

அச்சம்பவத்தை குறித்து எழுதுகிற வேளையில், சாத்தானின் சதியை ஜெயித்து விட்டதை குறிக்கும்படியாக சிங்கத்தின் வாயிலிருந்தும் இரட்சிக்கப்பட்டேன் என்று எழுதியிருக்கிறார்.

பிரியமானவர்களே! நமக்கு இந்த உலகத்தில் உபத்திரவங்கள் உண்டு. அது எந்த விதத்தில் வரும் என்று தெரியாது. ஒரு வேளை ஆட்சியாளர்கள் மூலமாகக்கூட வரலாம். அதைக்குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை.

உங்கள் தலையில் உள்ள மயிர்களெல்லாம் எண்ணப்பட்டு இருக்கிறது. அவரது சித்தம் இல்லாமல் ஒன்றும் கீழே விழுவதில்லை.

பவுல் சொல்வதைக் கவனியுங்கள்.

“என்னால் பிரசங்கம் நிறைவேறும்படி கர்த்தர் என்னைப் பலப்படுத்தினார்.” அதாவது உங்களைக்குறித்த தேவ சித்தம் நிறைவேறாமல் எவரிடமும் கர்த்தர் உங்களை ஒப்புக் கொடுக்க மாட்டார். உங்களை வேதனைப்படுத்த எத்தனை சிங்கங்கள் வந்தாலும் நீங்கள் சேதப்படுவதில்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

ஆட்சியாளர்கள் மூலம் உபத்திரவம் வருவது ஒரு புறம் இருக்கட்டும். அதைவிட வேதனை அளிக்கும் விஷயம் வேறு உண்டு.

கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமை செய்தான் (ட்டீமோத் 4 : 14). அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன் (ட்டீமோத் 4 : 15)

கூடவே இருந்து விசுவாசக் கப்பலை சேதப்படுத்தி

வேதப்புரட்டர்களாக மாறிப்போன சிலர் நம்மை உபத்திரவத்திற் குள்ளாக்குவது சாத்தியமான ஒன்றே.

இப்படிப்பட்டவர்கள் நமது செயல்பாடுகளை தெளிவாக அறிந்திருக்கிறபடியால் தவறானதகவல்களை நம்மைப்பற்றி தந்து நமக்கு அனுகூலமாக இருக்கும் வாசல்களை அடைத்துப் போடுவார்கள்.

இப்படிப்பட்ட சிங்கங்கள் நம்மை சேதப்படுத்தாது. மனிதர் கதவை அடைத்தால் நம் தேவன் அதையே திறப்பார் என்று பாடுங்கள்.

மீண்டும் துவக்கத்தில் எழுதின பாடல் வரிகளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் எழும்ப வேண்டும். வல்லமையால் நிரம்ப வேண்டும். அப்போது சீறும் சிங்கங்களை சிறு முயல் போல் எண்ணி கிழித்திடுவீர்கள்.



அதிகாரம் 4

நீ எங்கே போகிறாய்?

நியாயாதிபதிகள் பதிமூன்றாம் அதிகாரத்தில் சிம்சோனின் பிறப்பைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. (வசனம் 24) இருபத்தைந்தாவது வசனத்தில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத் துவங்கினார் என்று எழுதப்பட்டுள்ளன.

சிம்சோன் தேவதூதனின் முன் அறிவிப்பின்படி பிறந்தவன்.

தாயின் வயிற்றில் இருக்கும் போதே நசரேய விரதத்தில் வளர்ந்தவன்.

கர்த்தர் அவனை ஆசீர்வதித்திருந்தார். (நியாயா 13 : 24)

கர்த்தருடைய ஆவியானவர் ஏவத்துவங்கினார்.

இவைகளைவிட இன்னும் அவனது சிறப்புகளை வேதத்தை வாசித்து உங்களால் சொல்லமுடியும்.

சிங்கத்தைக் கிழித்தவன், கழுதையின் தாடை எதும்பை வைத்துக் கொண்டு, ஆயிரம் பேரைக் கொன்றவன் என்று நீங்கள் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும்.

ஆனால்... என்ன! ஆனால் என்று இழுக்கிறீர்கள்? என்று ஆச்சரியப்படுகிறீர்களா! நியாயாதிபதிகள் 14 : 1-ஐ வாசித்துப் பாருங்கள்.

(48) சிங்கத்தைக் கிழித்த சிம்சோன்

“சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு.”

இந்த வசனங்களை வாசித்த போது, எனக்கு ஏகப்பட்ட குழப்பம் வந்துவிட்டது. காரணம் கர்த்தருடைய ஆவியானவர் ஏவத்துவங்கினார் என்று முந்தின வசனத்தில் எழுதப்பட்டுள்ளது.

இப்படி தேவ ஏவுதல் பெற்று இருக்கிற மனிதன் தேவ சித்தமில்லாத - தேவன் விரும்பாத இடத்திற்கு சென்றது எப்படி? என்று எனக்குள் கேள்வி எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

நம்மில் பலர் இப்படித்தான் இருக்கிறோம். ஆவி இருக்கிறது, ஆவியின் நிறைவு இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாத இடத்திற்கு போய்க் கொண்டு இருக்கிறோம். எச்சரிக்கையாயிருங்கள்!

கர்த்தருடைய ஆவியைப் பெற்ற சிலர் சபையில் ஆகா! ஓகோ! என்று துள்ளிக் குதித்து விட்டு, அடுத்த மணிநேரமே பெலிஸ்திய தேசத்திற்கு ஓடிப்போய் தங்கள் ஆசைகளை, இச்சைகளை வளர்க்கிறார்கள், தீர்த்துக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் மனம் திரும்ப வேண்டியது அவசியம். பின்னால் எழுத வேண்டியதை முன்னால் இங்கு எழுதுகிறேன்.

நீ குணப்படாத பட்சத்தில் பெலிஸ்தியர் தேசம் போன சிம்சோன், பெலிஸ்தியர் தேசத்தில் மரித்தது போல, நீ எங்கே எவரோடு சிநேகம் வைத்துள்ளாயோ அவர்களோடே அநியாயமாக வீழ்வாய்.

எந்தக் கண்தன்னை அடக்காமல் உன்னை மீண்டும் மீண்டும் பெலிஸ்திய தேசத்திற்கு அழைக்கிறதோ, அதே கண்கள் பிடுங்கப்பட்டு சாவாய் என்பதை எச்சரிக்கையாக எழுத விரும்புகிறேன்.

நான் ஏதோ சாப வார்த்தைகளை அள்ளி வீசுகிறேன் என்று

என்னிநகையாதீர்கள். இது சரித்திர சம்பவம், எச்சரிக்கும்படி தேவன் நமக்கு வேதத்தில் வைத்திருக்கும் அடையாளக்குறி என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

சிம்சோன் பெலிஸ்தியர் தேசம் போனது இஸ்ரவேல் ஜனத்திற்கு இரட்சிப்பின் வழியைக் கண்டு பிடிக்க அல்ல என்பதை வசனத்தை வாசிக்கும் போதே தெரிகிறது. தானே திமிரெடுத்து ஒடியவன் திருமணக் காரியத்தை திட்டமிட்டு, பின் திரும்பி வருகிறான்.

பெலிஸ்திய குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு இந்த வார்த்தையைக் கவனியுங்கள். அவள் யார்? யாரின் மகள்? எப்படிப்பட்ட குணவதி? என்ற எந்த விவரமும் தெரியாது. ஒரே ஒரு காரியம் தான் சிம்சோனுக்குத் தெரியும். **அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள் என்பதே (14 : 3)**

தனது கண்ணுக்குப் பிரியமாயிருந்த ஒரே காரியத்திற்காக ஒரு பெண்ணை மணமுடிக்க அடம்பிடிக்கிறான். வாலிபர்களே! உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் கண்களுக்கு பிரியமாக உள்ளாள் (ன்) என்று யாரையாவது வாழ்க்கைத் துணையாக்க நீங்கள் துணிந்தால் உங்கள் வாழ்க்கையின் எஞ்சிய பகுதி முழுவதும் நீங்கள் கண்ணீர் விட்டே ஆக வேண்டும். அந்த வாழ்க்கை இன்பமாக இராது, கவனமாயிருங்கள்.

விரும்பிக் கட்டிக் கொள்கிற கல்யாணமா? பெற்றோர் ஒழுங்கு செய்கிற கல்யாணமா? என்று இன்று உலகச் சந்தையில் பட்டிமன்றம் நடந்து கொண்டு இருக்கிறது. கிறிஸ்தவ உலகிற்கு இந்த பட்டிமன்றம் அவசியம் இல்லை. எப்படிப்பட்ட திருமணமாக இருந்தாலும் கண்களுக்குப் பிரியம் என்ற இம்மைக்கான காரியங்களை முன் வைத்து, ஏற்பாடு செய்கிற எந்த திருமணமும் ஏற்புடையது அல்ல.

சிம்சோனின் பெற்றோரின் பதிலைப் பாருங்கள். நீ போய்,

விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ள வேண்டியது என்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா? என்றார்கள் (14 : 3).

பிள்ளைகள் சில வேளைகளில் இப்படி மதிமயங்கி வந்து நிற்கும்போது, அவர்களை எச்சரிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. அந்தக் கடமையை மனோவா தம்பதியர் செய்தார்கள். அதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.

விருத்தசேதனமில்லாத இடத்தில் பெண் கொள்ளக்கூடாது என்பதை கவனத்தில் வையுங்கள். ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நாம் விருத்தசேதனமாகிய இரட்சிப்பின் அனுபவம் பெறாத புறஜாதிகளிடத்தில் திருமண சம்பந்தத்தை வைத்துக் கொள்ளக்கூடாது.

உறவு போய்விடுமே! சொத்து போய் விடுமே! என்று அஞ்சி குணப்படாத நபரை உங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையாக ஏற்படுத்தினால், அவர்கள் அழுவது மாத்திரமல்ல நீங்களும் அழுதே அழிவீர்கள் என்பது உண்மை.

ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரிய வட்டாரத்திலேயே பெண்களை / ஆண்களை தேடி திருமணம் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு பெலிஸ்தியர் தேசம் ஓடக்கூடாது.

இங்கு ஆவிக்குரிய உலகத்தில் புரையோடிப் போயிருக்கிற ஒரு காரியத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா? (நியாயா 14 : 3)

என் இனத்தாரிடத்திற்குப் போய், என் குமாரனுக்கு பெண் கொள்ள வேண்டும் (ஆதி 24 : 4) .

ஆகிய வசனங்களை லௌகீகமாக புரிந்துக்கொண்டு, சொந்த ஜாதியில் பெண் எடுக்க புறப்படுகிறார்கள்.

தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற ஓர் ஊழியரின் செய்தியொன்றை ஒலிநாடாவில் கேட்டுவிட்டு ஒரு சிலர் மிகவும் வேதனைப்பட்டு புலம்பினார்கள். மாம்பழம் வாங்கும்போது ஜாதிபார்த்து தான் வாங்குகிறோம்.

எனவே சிறந்த தேர்வு செய்ய திருமணத்தின்போது ஜாதி பார்ப்பதில் தவறு இல்லை என்பது தான் அந்த கேசட் செய்தியில் இவர்களை பாதித்த காரியம்.

அவருக்கு பதில் சொல்லும் விதத்தில் அல்ல, பாதிக்கப்பட்டவர்களின் தெளிவான சிந்தைக்காக இந்த வரிகளை எழுத விரும்புகிறேன்.

தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் உண்டாக்கினார் (ஆதி 1 : 11)

ஜாதி ஜாதியான காட்டு மிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும் (ஆதி 1:25) உண்டாக்கினார்.

மிருகங்களையும் தாவரங்களையும் ஜாதிஜாதியாக உண்டாக்கின கர்த்தர், மனிதனை ஜாதிஜாதியாக உண்டாக்க வில்லை என்பது ஆதியாகமம் தரும் மிகப்பெரிய வெளிச்சம். அல்லேலூயா!

மல்கியா 2 : 15-ஐ வாசித்தபோது என் உள்ளத்தில் எழும்பிய சில வரிகளை இங்கு எழுதுகிறேன். இதற்காக என்னை நோக்கி, கேள்விகளை எழுப்ப வேண்டாம்.

வசனம்

அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவ பக்தியுள்ள சந்ததியைப் பெறும் படிதானே.

என் எண்ணம், பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? பின்னாளில் பிரசங்கியார்கள் ஜாதியைப் பற்றிப் பேசக்கூடாது என்பதற்காகத்தானே? என்று என் உள்ளத்தில் ஒரு சிந்தை வருகிறது.

நல்லவேளை தேவன் ஒரே ஒரு பொம்மை செய்து, உயிர் ஊட்டினார், இல்லாவிட்டால் இந்த பிரசங்கியார்கள் ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு பெயரை எபிரேயத்திலும், கிரேக்கிலும் வைத்து அசத்தி இருப்பார்கள்.

பிரியமானவர்களே! தாவரத்திற்கும் மிருகத்திற்கும் தான் ஜாதி. எனவே மாம்பழத்தை வாங்கும்போது தேவைப்பட்டால் ஜாதியைப் பாருங்கள். திருமணத்தில் ஆவிக்குரிய தகுதிகள் மட்டும் பாருங்கள். அதில் கர்த்தர் பிரியப்படுவார்.

மீண்டும் சிம்சோனின் வீட்டிற்கு வருவோம். பெற்றோர் காரியத்தை எடுத்துச் சொல்லியும் சிம்சோன் கேட்ட பாடில்லை. அவன் இருதயத்திலும் இரத்த நாளத்திலும் அந்த பெலிஸ்திய பெண்ணே இடம் பிடித்துவிட்டான்.

என்ன சொன்னானோ? எப்படி சொன்னானோ? தெரியவில்லை. எதிர்பாராத ஒரு திருப்பம் சிம்சோன் வீட்டில் நிகழ்ந்து விட்டது. நியாயா 14 : 5-ஐ வாசித்துப் பாருங்கள்.

அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்.

ஐயகோ! என் சொல்வேன். சிம்சோன் போனதையே என்னால் தாங்க முடியவில்லை. அவன் பெற்றோரும் சேர்ந்து மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டார்களே!

இவர்களுக்கு எப்படி புத்திக் கெட்டுப் போனதென்று எனக்கு தெரியவில்லை. மனோவா ஒரு ஜெபவீரன். தாயோ தேவனிடத்தில் நேரடியாக கட்டளை பெற்றவன். இப்படி இருக்க இந்த இக்கட்டான வேளையில் கர்த்தரிடம் விசாரிக்க வில்லையே அது ஏன்?

இப்படித்தான் சில பெற்றோர்கள் வேண்டி வேண்டி பிள்ளைப் பெற்று, இளம் வயதில் கண்டிப்பாக வளர்த்து, வால வயதில் கோட்டைவிட்டு விடுகிறார்கள், இவர்களைக் குறித்து என் சொல்வேன்?

அவன் பெலிஸ்தியரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன்தகப்பனும் தாயும் அறியாதிருந்தார்கள். (14 : 4) என்ற வசனத்தை சிலர் மேற்கோள் காட்டி, இது கர்த்தரின் செயல் என்று சொல்கிறார்கள்.

அது மகா தவறு. சம்பவம் நடைபெற்ற பிறகு இது எழுதப்பட்டபடியால், பின்னால் நடந்ததை முன்னால் கர்த்தரின் செயல் என்று எழுதியிருக்கிறார்கள்.

தேவ திட்டத்தில் நாம் தவறிப் போனாலும் அங்கேயும் தேவன் வந்து நமக்காக சூழ்நிலையை மாற்றி கிரியை செய்து அவரின் சித்தத்தை நிறைவேற்றிக் கொள்கிறார். இவன் பெலிஸ்தியர் தேசம் போய் பெண் கொள்ளாமல் இருந்தால் வேறு சரியான விதத்தில் முகாந்திரத்தை தேவன் உண்டாக்கியிருப்பார்.

எனவே தவறான காரியங்களை செய்துவிட்டு, இது கர்த்தரின் செயல் என்று போக்கு சொல்லாதீர்கள்.

THIS WAS FROM THE LORD (JUD - 14-4)

This statement does not mean that God initiated Samson's intention to marry an unbeliever. Samson was motivated by his own desire to seek marital companionship with Those out-side of God's people However, God did use Samson's sin as an accasion to accomplish his purpose against the philistines.

இது உண்மையிலேயே கர்த்தரின் செயல் என்றால், அதையும் தேவன் அவன் பெற்றோருக்கு வெளிப்படுத்திக் கொடுத்து இருப்பார்.

சரி, சிம்சோனின் பெற்றோரைக் கவனியுங்கள். தேவதூதனானவர் நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும்

அவன் எச்சரிக்கையாக இருந்து, நான் அவளுக்கு கட்டளையிட்டதையெல்லாம் கைக் கொள்ளக்கூடவன் என்று சொல்லியிருந்தார்.

இப்போது பெலிஸ்தியப் பெண்ணை விவாகம் பண்ண நிற்கும் மகனைப் பார்த்து இவர்கள் என்ன பேசினிருக்க வேண்டும், மகனே நீ கர்த்தரால் எங்களுக்கு அருளப்பட்டவன். நீ சாகும் வரை கர்த்தருக்கு நசரேயனாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நீ பெலிஸ்தியப் பெண்ணை விவாகம் பண்ணக்கூடாது. அதை எந்தக் காலத்திலும் நாங்கள் ஏற்க முடியாது.

இப்படி சொல்லியிருந்தால் ஒருவேளை அந்தக் காரியம் தடுக்கப்பட்டு இருக்கலாம். அவர்களோ அதை செய்யவில்லை. அதனால்தான் அவர்களை குறித்த எந்தக் காரியத்தையும் அவனது திருமணத்திற்கு பின்பு வேதத்தில் காண முடியவில்லை.

பிரியமானவர்களே! சிறுபிள்ளைகளாய் இருக்கும்போது நாம் நமது பிள்ளைகளை சரியாக, மிகச்சரியாக வளர்க்கிறோம். ஆனால் அவர்கள் வளரும் போது பாசத்தின் நிமித்தம், ஒரே பிள்ளையின் ஆசை என்ற காரியத்தின் நிமித்தம் நமது கண்டிப்புகளை தகர்த்து விடுகிறோம். அதனால்தான் சிங்கத்தை கிழிக்க வேண்டிய சிம்சோன்கள் நரிகளை தேடிக் கொண்டு போகிறார்கள்.

இந்தப் பெற்றோர்களின் நிலை மிக பரிதாபத்திற்குரியது. நடுவழியில் பாலசிங்கம் வந்தது. அதை அவன் கிழித்துப் போட்டான். ஆனால் தான் செய்ததை அவன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை (14 : 6)

இது என்ன வேடிக்கை! வீட்டை விட்டு ஒன்றாக புறப்பட்டார்கள். ஆனால் நடுவழியில் எப்படி பிரிந்து போனார்கள்? நான் நினைக்கிறேன். இவர்கள் முன்னால் போய்விட்டார்கள்.

மகன் பின்னால் நடந்து வந்தான் என்று, ஆம் மகன் முன்னேயும் இவர்கள் பின்னேயும் வந்திருந்தால் சிங்கத்தை கிழித்ததை அறிந்திருப்பார்கள்.

பெற்றோர்கள் இந்தக் காரியத்தையும் சிந்தையில் வைக்க வேண்டும். ஆலயத்திற்குப் போகும் போது ஒன்றாய்ப் புறப்படுகிறீர்கள், நன்று. ஆனால் நீங்கள் முன்னே போகிறீர்கள், பிள்ளைகள் பின் தங்குகிறார்கள். இங்கே தான் ஆபத்து தொடர்கிறது. அவர்கள் பல காரியங்களை சந்திக்கிறார்கள். ஆனால் அவைகள் உங்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை. உங்களை அறியாமலே முட்டாளாகிக் கொண்டு இருக்கிறீர்கள். என்னை பொறுத்துக் கொள்ளுங்கள்.

சிங்கத்தைக் கிழித்துவிட்டு சிம்சோன் வருகிறான். அது ஒன்றும் அட்டை சிங்கமோ, சர்க்கஸ் சிங்கமோ, கிழச் சிங்கமோ கிடையாது, அதுவோ கொர்ச்சிக்கிற பால சிங்கம். அதை கிழிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. என்னைக் கிழி என்று அதுவொன்றும் வாயைத் திறந்து காட்டி இருக்காது.

இவனுக்கும் அதற்கும் சில மணித்துளிகளாவது போராட்டம் நடந்தே இருக்க வேண்டும். இவன் சிங்கத்தை கிழித்தது உண்மையானாலும், அந்த போராட்டத்தில் இவன் வஸ்திரமாவது கிழிந்திருக்கும். குறைந்த பட்ச சேதம் ஏதாகிலும் இவன் சந்தித்திருக்கவே வேண்டும்.

அப்படியானால் இவனது பெற்றோர் இவனைக் கூர்ந்து கவனிக்க வில்லையா? அவன் அந்த நிகழ்ச்சியை சொல்லவில்லை என்றாலும், மகனே! உனக்கு என்னவாயிற்று? முகம் வியர்த்து இருக்கிறதே? உன் தலை கலைந்து இருக்கிறதே? உன் வஸ்திரம் கசங்கி இருக்கிறதே? இது என்ன இரத்தத்துளிகள்? கறைகள் எப்படி வந்தது? என்று ஏதாகிலும் கேட்டு இருந்தால் பிள்ளை விவரத்தை சொல்லியிருப்பான். ஆரம்பத்திலே அவர்கள் கண்டு, கண்டித்திருக்க முடியும்.

நான் எழுதுவது நடைமுறைக்குத் தேவையான காரியம் என்று அறிவேன். பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை நீங்கள் கூர்ந்து, கவனிக்க வேண்டும். அவர்கள் முகத்தைப் பார்த்து காரியங்களை படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

நெகேமியா வழக்கமான வேலையை செய்கிறான். ஆனால் அவன் முகத்தைப் பார்த்து, அவனைப் படித்து விடுகிறான் ராஜா, நெகேமியா, நீ துக்கமாய் இருப்பது என்ன? என்று கேட்கிறான்.

நீங்கள் அவர்களின் உடையில் ஏற்பட்டுள்ள மாற்றம், முகத்தில் ஏற்பட்டுள்ள வாட்டம், இவைகளைப் படித்து விசாரித்தால் உங்கள் பிள்ளைகள் காப்பாற்றப்படுவார்கள்.

வாலிப தம்பி, தங்கையரே! உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எல்லா நாட்களிலும் மகிழ்ச்சியுடனும் பரிசுத்தத்துடனும் வாழ விரும்பினால் நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள்.

சிம்சோன் சிங்கத்தை கிழித்தான். இதில் ஒன்றுமே தவறு இல்லை. வீர, தீர செயல்தான். இப்படியிருக்க இந்தக் காரியத்தை ஏன் அவன் பெற்றோருக்கு அறிவிக்கவில்லை? அப்படியானால் அவனுக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த பக்கத்தையும், எந்த பகுதியையும் உங்கள் பெற்றோருக்கு மறைக்கக்கூடாது. நன்மையோ, தீமையோ அது முக்கியமல்ல, நீங்கள் வழியில் சந்திக்கும் சம்பவங்களை பற்றி, நபர்களை பற்றி உடனுக்குடன் உங்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இப்போது வேண்டாம், பிறகு ஒரு நாள் சொல்லிக் கொள்ளலாம் என்று எந்தக் காரியத்தையும் நீங்கள் மறைக்கக்கூடாது. அப்படிச் செய்தால் உங்களை நீங்களே வஞ்சித்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் போகும்பாதை ஆபத்தானது என்பது

குறிப்பிட வேண்டிய காரியம்.

அடுத்து நீங்கள் எந்த இடத்திற்கும் தனித்துப் போவதை தவிர்த்து விடுங்கள். சிம்சோனின் வாழ்வில் பலமுறை அவன் வீழ்ந்து போனான். அதற்கு பல காரியங்கள் உண்டு. அவைகளில் ஒன்றை மட்டும் இந்த அதிகாரத்தில் உங்களுக்கு விளக்க விரும்புகிறேன்.

திம்னாத்திற்கு போகும்போது தனியே போனான். பின் பெற்றோருடன் போகும்போதும் பிரிந்து போனான். மீண்டும் மணம் முடிக்க போனபோது (14 :8) செத்த சிங்கத்தைப் பார்க்க, தனியே வழி விலகிப் போனான்.

காசாவுக்குப் போகும்போது தனியே போனான். (16 : 1). பின்னர் சோரேக் ஆற்றண்டைக்கு தனியே போனான் (16 :4). ஆக எந்தப் பகுதியை வாசித்தாலும் அவன் யாருடனும் சேர்ந்து போனதை உங்களால் காணமுடியாது.

சி ம் சோன்
காசாவுக்குப் போனது
தடுமாற்றம்.
தெல்லாளிடத்திற்குப்
போனது பின்மாற்றம்.

தடுமாற்றத்திற்
குள்ளானவன் தப்பித்துக்
கொண்டான். பின்
மாற்றக் காரணோ பிடிப்
பட்டுக் கொண்டான்.

சிந்திப்பீர்! சரி செய்வீர்!

வாலிப வயதின் போராட்டங்
களிலிருந்து நீங்கள் வெற்றி பெற
வேண்டுமானால் ஆவிக்குரியவர்
களோடு நீங்கள் ஐக்கியத்தை வைத்துக்
கொள்ள வேண்டும்.

எங்கு சென்றாலும் பெற்றோர்,
அல்லது உடன் பிறப்புகள் அல்லது
உண்மையுள்ள சிநேகிதர்கள்
இவர்களுடன் செல்வது உங்களுக்கு
பெரிய பாதுகாப்பு.

எங்கு எவர் தனித்து இருக்கிறார்களோ, அவர்கள் சோதனையில் விழ வாய்ப்புகள் அதிகம் என்பதை கவனத்தில் வையுங்கள்.

ஆதியிலே ஏவான், ராஜாக்களில் தாவீது ஆகியோர் நமக்கு போதுமான திருஷ்டாந்தங்களாய் வேதத்தில் இருக்கிறார்கள்.

நியாயாதிபதிகள் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். எதிராளிகளோடு யுத்தத்திற்கு போகு முன்பு, கதியோன் முன்னூறு பேர்களை தெரிந்து உடன் அழைத்து சென்றான். பாராக், தெபோராளை உடன் அழைத்துச் சென்றார். அவர்கள் வென்றார்கள்! நின்றார்கள்!

பெற்றோர்களிடத்தில் வெளிப்படையாக இருத்தல், எப்போதும் துணையுடன் இருத்தல் மாத்திரமல்ல, தேவையில்லாத ஆராய்ச்சியில் நீங்கள் இறங்கக் கூடாது.

சிம்சோன் சென்றான். சிங்கம் வந்தது. கிழித்துக் கொன்றான். வீசி எறிந்தான். இவைகள் அவனுக்கு எதிர்பாராமல் நடந்த சம்பவம்.

ஆனால் சில நாளைக்குப் பிறகு திம்னாத்திற்கு வரும் போது, அவனது சிந்தையில் ஒரு எண்ணம் உயிர் பெறுகிறது. அந்த சிங்கம் என்னவாயிருக்கும்? இந்த எண்ணம் மேலோங்க ஆரம்பித்ததினால் அவன் அதைப் பார்க்க வேண்டும் என்பதற்காக வழி விலகிப் போனான் (16 :8)

ஆவியானவர் எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் பாருங்கள். **அவன் வழி விலகிப் போனான்.**

ஆம்! வாலிபர்களே! நீங்கள் கல்லூரியில், வழியில், பலரைப் பார்க்கலாம், பேசலாம் தவறில்லை. ஆனால் சம்பந்தமில்லாத குறிப்பிட்ட நபரை பார்க்க வேண்டும் என்று நீங்களாகவே பாதை மாறி, வலியு போகிறீர்கள் என்றால் நீங்கள் விழுந்துபோகும் நாள் சமீபம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

நீங்கள் ரோட்டில் போகும்போது சினிமா சுவரொட்டிகள் இருக்கலாம். நீங்கள் அதைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு போக முடியாது என்பது எனக்கும் தெரியும். அப்படி நீங்கள் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் போகிற நீ நின்று திரும்பி இரண்டாம் விசை, ஆசையுடன் அதை பார்ப்பாயாயின் நீ விழுவதற்கு ஏதுவான இடத்தில் நிற்கிறாய் என்பது உண்மை.

தாவீதின் வாழ்க்கையில் நமக்கு நல்ல படிப்பினை இருக்கிறது. உப்பரிகையின் மேல் ஏறினதும் உலாவினதும் தப்பில்லை. உரியாவின் மனைவியை பார்த்ததில் தப்பில்லை. அது தற்செயல் அல்லது விபத்து.

ஆனால் அடுத்து நடந்ததை நீங்கள் சிந்திக்க வேண்டும். **அப்பொழுது, தாவீது அந்த ஸ்திரீ யார்? என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்** (ட்டசாமு 11 : 3) பார்த்தீர்களா! தாவீது பின்னாளில் பெரும்பிழை செய்யக் காரணம், ஆள் அனுப்பி அது யார் என்று விசாரித்த செய்கையே.

உங்களுக்கு தேவையில்லாத காரியத்தை ஆராய்ச்சி செய்யாதீர்கள், இரண்டாம் விசை பார்க்கத் தூண்டும் இருதயத்தின் ஆசையை அழித்துப் போடுங்கள். உங்கள் வாழ்வு சுபிட்சம் அடையும்.

என்மேல் ஆவிக்குரிய அக்கறை கொண்டவர்கள் சொல்லித் தந்த அரிச்சுவடிப் பாடங்களை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

நீ ஜெயம் பெற வேண்டுமானால்

1. நீ எங்கே இருக்கிறாய்?

2. நீ எங்கே போகிறாய்?

3. நீ எங்கே இருந்து வருகிறாய்?

என்ற கேள்விக்கு மழுப்பாமல் தைரியமாய் எப்போதும் பதில் சொல்லும் நிலையில் நீ இருக்க வேண்டும் என்பதே.

இப்போது நானும் இதையே உங்கள் முன்பு வைக்கிறேன். ஆவியின் ஏவுதலைப் பெற்ற சிம்சோன் போன இடம் சரியில்லை இருந்த இடம் சரியில்லை, திரும்பி வந்த இடமும் சரியில்லை.

வாலிபனே! நீ எங்கே போகிறாய்?

பெற்றோர்களே! நீங்கள் எங்கே போகிறீர்கள்?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு அடுத்த பக்கம் போங்கள்.



அதிகாரம் 5

நீ உன்னை இழந்து விடாதே

நசரேய விரதம் உடையவனும், ஆவியின் ஏவுதலை பெற்றவனுமாகிய சிம்சோன் தன்னைத்தானே கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விட்டது வேதனைக்குரிய விஷயமாகும்.

பெலிஸ்தியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டது ஏதோ ஒரு காரியம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. திருமணம் என்பது ஒரு நுகர்த்தடிக்கு சமம். அந்நிய நுகர்த்தில் அவிசுவாசியுடன் பிணைக்கப்படக் கூடாது என்ற புதிய ஏற்பாட்டு வசனம் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டிய அம்சமாகும்.

பழைய ஏற்பாட்டில் கழுதையையும் மாட்டையும் ஒரே நுகர்த்தில் பூட்டாதே என்று எழுதப்பட்டு இருக்கிறது. சிம்சோன் என்ற காளை, பெலிஸ்திய கழுதையோடு இணைக்கப்பட்டது வேதனைக்குரிய காரியம் அல்லவா?

மாடு உழவுக்கு உதவும், கழுதையை உதைத்தாலும் உழவுக்கு உதவாது. பொதி சுமக்கத்தான் போகும் என்பது தமிழகத்தில் பொதுவாக சொல்லப்படும் பழமொழி. இதன்படிதான் சிம்சோன் வாழ்க்கையும் அமைந்து விட்டது.

பெலிஸ்தியப் பெண் இவன் வழிக்கு வரவில்லை. மாறாக இவனே அவர்கள் வழிக்கு போய்விட்டான். வேதத்தில் உள்ள பொதுவான வழக்கின்படி மணப்பெண் தனது தகப்பன்

வீட்டைவிட்டு புறப்பட்டு தனது கணவனின் வீட்டுக்கு வருவான்.

இதைத்தான் ரெபெக்கா திருமணத்தில் காண்கிறோம். ஆனால் இவன் இருக்கும் இடம் தேடித்தான் மணமகனின்தகப்பன் வருகிறார் (14 : 10). அங்கே என்ன நடந்தது தெரியுமா? அங்குள்ள வழக்கின்படி சிம்சோன் அவர்களுக்கு, (வாலிபர்களுக்கு) விருந்து செய்தான்.

வாலிபர்கள், அதுவும் பெலிஸ்திய தேசத்து வாலிபர்கள், அவர்களுக்கு விருந்து. அந்த விருந்தின் ஏற்பாட்டாளர் நசரேய விரதம் பூண்ட சிம்சோன். அந்த இடம் எப்படி இருந்து இருக்கும். கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள்.

ஏழு நாள் விருந்து நடைபெறும் போது அந்த ஏழு நாளும் அழுதான் என்றும் ஏழாம் நாளிலே வாலிபர்கள் அவன் மனைவியை மிரட்டினார்கள் என்றும் உள்ள பகுதியை வாசித்து, விருந்து எத்தனை நாட்கள் நடந்தது என்று சிலர் குழம்பி போகிறார்கள் நியா 14 :15-ல் உள்ள ஏழாம் நாளிலே என்ற வார்த்தையை மூல பதிப்புகளில் உள்ளபடி நான்காம் நாளிலே என்று வாசித்தால் குழப்பம் நீங்கி விடும். ஆதாரம் Full Life Study Bible.

ஏழு நாட்கள் திருமண விருந்தை நடத்துவது என்பது கிழக்கிந்திய நாடுகளில் இருந்த அந்நாட்களின் வழக்குதான். ஆனால் பொதுவாக அவ்விருந்துகளில் திராட்சரசம் பரிமாறப்படும் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. பெலிஸ்திய தேசம் போனது, பெலிஸ்தியப் பெண்ணை விவாகம் செய்தது. என்ற வரிசையில் நசரேயன் விலக்க வேண்டிய திராட்சை ரசம் புழங்கும் விருந்தில்

இருந்தது அடுத்த விழுகை என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அநேக நேரத்தில்தான் ஒரு நசரேயன் என்பதை சிம்சோன் மறந்து போனது வியப்பாக இருக்கிறது.

சிம்சோனின் திருமண ஒழுங்கு அவன் பெற்றோருடன் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. முழுக்க முழுக்க மணப் பெண்ணின் வீட்டார் ஆலோசனையின்படி நடந்தது. அரபு தேசத்தில் இந்நாள் வரை சாதுக்கா (Sadika) என்ற இம்முறை இன்னும் நடைமுறையில் உள்ளது

இத்திருமண திட்டப்படி மணமகன் தனது தகப்பன் வீட்டிலேயே இருப்பான். மணமகன் அவ்வப் போது வந்து பார்த்து செல்வான். அந்த வழக்கின்படிதான் கோபித்துக் கொண்டு போன சிம்சோன் சிலநாள் கழித்து அவனைப் பார்க்க வந்தான்.

எண்ணாகமம் ஆறாம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பி ரே த த் த ண் டை யி ல் போகக்கூடாது. (6 : 6)

ஆனால் ஆரம்பத்திலிருந்தே பிரேதங்கள் அண்டையில் போவது அவனுக்கு விளையாட்டாகவே இருந்திருக்கிறது.

1. சிங்கத்தைக் கிழித்தான்
2. சிங்கத்தின் எலும்பைத் தொட்டு அதில் உள்ள தேனை எடுத்தான்.

3. முப்பது பேரைக் கொன்று வஸ்திரங்களை உரித்துக் கொண்டான்.

4. கழுதையின் பச்சைத் தாடை எலும்பைத் தொட்டான்.

ஆக, அக உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் தன்னையே சிம்சோன் இழந்ததை எண்ணிப் பாருங்கள்.

பிரேதங்களை தொட்டது மாத்திரமல்ல, பெண் கொள்வதிலும் அவன் அக உணர்வை முழுவதும் முடிபோட்டு விட்டான். சிம்சோனின் முழு வரலாறு 14,15,16 ஆகிய மூன்று அதிகாரங்களில் வருகிறது. ஆனால் இந்த மூன்று அதிகாரத்தில் மூன்று பெண்கள் வருவது வேடிக்கையாக வருகிறது.

முதலாமவன்கண்களுக்கு இன்பமான பெலிஸ்தியப் பெண்,

இரண்டாமவன் 16 : 1-ல் வரும் காசா ஊரில் உள்ள ஒரு வேசி, மூன்றாமவன் 16 : 4-ல் உள்ள தெல்லாள் என்பவள்.

சிம்சோன் பராக்கிரமசாலியாக சரீரத்தில் திகழ்ந்தாலும் உள்ளான மனிதனில் ஒரு பெலவீனனாக காணப்பட்டான் என்பது தெளிவாகிறது. தெய்வக் காரியங்களில் தேடுவதைவிட தன் சரீர இச்சைகளை தீர்த்துக் கொள்ளவே அவன் தனது நேரத்தையும் வீரத்தையும் செலவிட்டு இருக்கிறான் என்பது நாம் கவனிக்க வேண்டிய அம்சம்.

பிரியமானவர்களே! உங்கள் வாழ்க்கையை நீங்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சிம்சோனின் வாழ்க்கைச் சரித்திரத்தை படித்த போது ஒரு காரியத்தை நான் புரிந்து கொண்டேன்.

ஒரு மனிதனுக்கு எந்தக் காரியத்தில் பெலவீனம் இருக்கிறதோ? எந்தக் காரியத்தில் அவன் இடறுகிறானோ, அந்தக் காரியத்திலேயே சோதனை திரும்ப வரும் என்பதே அஃது. ஆகவே முற்றிலும் ஜெயம் பெறும்படி சரீரத்தை அடக்கி, ஆவியிலே பெலன் கொள்ள பயந்து எழுங்கள்.

இவ்விடத்தில் ஊழியர்களுக்கும் ஒருசில வார்த்தைகளை எழுத கடமைப்பட்டு இருக்கிறேன். நம்மை தேவன் ஜனத்தின் தலைவனாக ஏற்படுத்தியிருக்கலாம், தாலந்துகள், வரத்தினால் நிறைத்து இருக்கலாம். ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் என்ன சொல்கிறார் என்பதை கவனித்து கவனமாய் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான் தானே ஆகாதவானாய் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் (1கொரி 9 :27)

சிம்சோன் தனது சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்த தவறினபடியால் மாறி மாறிக் கண்ணிகளில் சிக்கி, சீரழிந்து போனான்.

எல்லோரும் கவனிக்க வேண்டிய செய்தி எபிரே 3 :13ல் உள்ளது. உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டு, போகாத (படிக்கு) தீர்கள். பாவத்தின் வஞ்சனையில் கடினப்படுதல் மிகவும் ஆபத்தானது. அதிலிருந்து மீளவே முடியாது.

சிம்சோன் பலமுறை எச்சரிக்கப்பட்டும் அவைகளை நிதானித்து அறியாமல் அழிவை நோக்கிப் போனது வேதனைக்குரியது.

தெல்லாள் இனிய வார்த்தைகளைப் பேசி காரியத்தின் இரகசியத்தை கேட்கிறாள். இவன் ஒரு காரணத்தை சொல்கிறான். அவள் எதிரிகள் இடம் அதை கூற அவர்கள் இவனைப் பிடிக்க வருகிறார்கள்.

தேவன் கிருபையாக அந்த சூழ்நிலையில் தப்புவித்தார். அப்போதே எச்சரிக்கை அடைந்து இருக்க வேண்டாமா?

பெலிஸ்தியப் பெண் அழுதே விடுகதைக்கு விடையை வாங்கி, வாலிபர்களுக்கு சொன்னதினால் ஏற்பட்ட அவமானத்தின் நிமித்தம் தானே மனைவியை இழந்தான்? பின்னேயும் ஏன் அவனுக்கு புத்தி வரவில்லை.

தெல்லாளும் நச்சரிக்கிறானே, இவள் எவ்வளவு ஆபத்தைக் கொண்டு வருவாள் என ஏன் யோசிக்க வில்லை தெரியுமா? பாவத்தின் வஞ்சனை அவனை கடினப்படுத்தி விட்டது. அதில் இருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை.

நமது வாழ்வில் வரும் தோல்விகள் நமக்கு நல்ல படிப்பிணையை தருகிறது. கிருபையால் தேவன் நம்மை தப்புவித்த வழிகளை நினைத்து, துதித்து அப்படிப்பட்ட சூழ்நிலை வராதபடி தன்னைக் காத்துக் கொள்கிறவனே ஜெயஜீவியம் செய்கிறவன்.

ஒரு சிலருக்கு நான் எச்சரிக்கையாகவே எழுதுகிறேன். சிலரின் நேச வார்த்தைகளில் மயங்கி, ஆழம் தெரியாமல் ஆற்றில்

காலை விட்டு அவதிப் படுவதை போல சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களின் அழைப்பின்-அபிஷேக வல்லமையின் இரகசியங்களை ஒருவரோடும், பகிர்ந்து உங்களை இழந்து விடாதீர்கள். கவனமாயிருங்கள்.

மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்பட்டும் உணர்வடையாத அவனைவிட்டு ஆவியானவர் நீங்கி விட்டார் என்பதை வாசிக்கும் போது, என் கண்கள் குளமாயின. அவன் பிழை செய்த போதெல்லாம் அவனை மன்னித்து, அவன் மேல் பலமாய் இறங்கி தப்பச் செய்த ஆவியானவர், தனது நசுரேய விரதத்தின் பிரதானமான அடையாளமாகிய தலைமயிர் சிரைக்கப்பட்ட உடன் அவனைவிட்டு நீங்கிப் போனார்.

தேவன் நீடிய பொறுமை உள்ளவர்தான். ஆனால் மனமறிய தனது பிரதிஷ்டைகளை உடைத்துப் போடுகிற எவரிடத்திலும் அவர் இருப்பது இல்லை. அப்போதே விலகிப் போய் விடுகிறார்.

ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்கள். அவர் அவனை விட்டு விலகினை அவன் அறியாமல், முன் போலவே உதறிக் கொண்டு போனான். (நியாயா 16 :20)

இன்றும் இப்படி சிலர் இருக்கிறார்கள். தங்கள் இச்சைகளை அடக்காமல் தங்களின் அபிஷேகத்தை இழந்தவர்கள். முன்போலவே கைக்கால்களை உதறிக் கொண்டும், அந்நிய பாஷைகளை போல் உளறிக் கொண்டும் திரிகிறார்கள்.

தேவபிள்ளையே! கவனமாயிரு. சிம்சோனின் கதியைப் பார்த்தீர்களா? நியாயாதிபதியாகிய அவன் அடிமைப் போல் கட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான். தனது கண்களால் பெலிஸ்திய தேசத்து பெண்ணிடம் மயங்கிய அவன் கண்கள் பிடுங்கப்பட்டான். அத்தோடு நின்றதா? பட்டினத்தின் வாசற் கதவுகளை அப்படியே தூக்கிச் சென்ற அவன் மாவரைத்துக் கொண்டு இருக்கிறான்.

அதுமட்டுமா? மக்கள் அவனைக் கண்டு, அஞ்சி ஓடியது ஒரு காலம். இன்றோ தாகோன் கோயில் விசேஷத்தில் மக்களுக்கு வேடிக்கை பொருளானான். ஐயகோ! என் சொல்வேன். தேவ ஜனத்தை நடத்தவேண்டிய இவன் சிறுபிள்ளைகளை கெஞ்சுகிறான். தூண் எங்கே? காட்டுங்கள் என்று, அவர்கள் இவனை வழி நடத்துகிறார்கள்.

- சிறை வாசம்
- கண் பிடுங்கப்படுதல்
- மாவு அரைத்தல்
- வேடிக்கை பொருள்
- சிறுவர்களின் நடத்திப்பு.

சிங்கத்தைக் கிழித்த சிம்சோனின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா? தேவ அழைப்பை மீறி, சரீரத்தை அடக்காமல் போனால்,

- கட்டுகள் வரும்
- வாழ்வு இருள்மயமாக மாறும்
- சரீரப்பாடுகள் பெருகும்
- நிந்தைகள் உன்னை சூழும்
- உன் ஸ்தானத்தை இழப்பாய் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
- பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
- போச்சய்யா உன் அபிஷேகம்
- ஆட்கள் மேல கண்ணு போச்சுனா
- அம்போதான் உன் அபிஷேகம்
- காத்துக் கொள் காத்துக் கொள்
- பெற்றுக் கொண்ட அபிஷேகத்தைக் காத்துக் கொள்.



அதிகாரம் 6

அழு - விழு - எழு

இதோ இந்த புத்தகத்தின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டோம். கடைசியாக ஒரு கேள்வி. சிம்சோன் வீழ்ச்சியடைய காரணம் என்ன? இதற்கு மூன்று காரணங்களை வேதத்தில் காணலாம்.

1. வேதவசனத்தை அலட்சியம் செய்தான்.

வேத வசனத்தின்படி அவன் தன் வாழ்வைக் கட்டவில்லை என்பது தான் முதலாவது காரணம். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் அதுதான் உண்மை.

சிம்சோன் ஆவியைப் பெற்று இருந்தான். ஆவியானவர் வரும்போது அவனுக்குள்ளிருந்து பராக்கிரமம் வெளிப்பட்டது. ஆனால் அவன் உள்ளான மனிதன் பெலப்படும் படி வேதவசனத்தை அஸ்திபாரமாகக் கொண்டு அவன் வாழாமல் போனது பரிதாபம்.

அவன் ஒரு நல்ல பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தவன். அவன் காலத்தில் வாய்மொழியாகவும் எழுத்தின் படியும் மோசேயின் பிரமாணம் இருந்தது. ஆனால் ஆவியைப் பெற்ற அவன் அவைகளை தனது வாழ்க்கையில் கவனிக்க வில்லை. தேவனுடைய பிரமாணங்களை மீறினான்.

68 சிங்கத்தைக் கிழித்த சிம்சோன்

எடுத்துக்காட்டாக அவனது திருமணத்தை சொல்ல முடியும்.

அவர்களோடே நீ சம்பந்தம் கலவாயாக. அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்கு கொள்ளாமலும் இருப்பாயாக. (உபா 7 : 3)

இது மோசேயினால் கொடுக்கப்பட்ட தெளிவான கற்பனை. அப்படியே நசரேய விரதத்தைக் குறித்தும் எழுதப்பட்ட பிரமாணம் உண்டு. ஆனால் சிம்சோன் அவைகளை அசட்டை செய்தான் என்பது உண்மை.

பிரியமானவர்களே! நமது வாழ்க்கை வேத வசனத்தின் அடிப்படையில் கட்டப்பட வேண்டும். அனுபவங்களின் அடிப்படையில் அல்ல. ஆண்டவரின் வசனத்தின் மேல் நாம் கட்டப்படும் போது மாத்திரமே, விழுகையில் இருந்து தப்பமுடியும்.

வாலிபன் தனது வழியை எதினால் சுத்தம் பண்ணுவான். உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்வதினால் தானே என்ற சங்கீதம் 119 : 9-ஆம் வசனம் நமக்குத் தெரிந்த ஒன்றே.

எனவே வேத வசனத்தை வாசியுங்கள். அதன்படி நடக்க உங்களை பழக்கிக் கொள்ளுங்கள். வேதத்தை ஆராயவும், அதன்படி நடக்கவும் எஸ்றாதன் இருதயத்தினை பக்குவப்படுத்தி இருந்தான் என்ற வசனத்தை நாம் சிந்திக்க வேண்டும்.

சிலர் வெகு ஜோராக பிரகாசிப்பார்கள். பிரசங்கிப்பார்கள். ஆனால் அவர்களின் முடிவைப்பார்த்தால் பரிதாபமான முடிவாக, விழுகையாக இருக்கும். அதற்கு காரணம் என்ன தெரியுமா? வேதத்தை வாசிக்க அதன்படி நடக்க அவர்கள் மறந்து போனதே.

உம்முடைய சத்தியத்தினால் அவர்களை சுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம் என்று இயேசு ஜெபித்ததை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆதிசபையைப் பாருங்கள் அவருடைய வார்த்தையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்கள். ஞானஸ்நானம் பெற்றார்கள்.... அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்தில்.... உறுதியாய் தரித்திருந்தார்கள் (அப் 2 : 41, 42)

உபதேசத்தின் மேல் கட்டப்பட்டவர்கள் கற்பாறையின் மேல் வீடு கட்டினவர்களுக்குச் சமம். சோதனை, வேதனை என்கிற எந்த காற்று, மழை வந்தாலும் அசையாமல் இருப்பார்கள். சிம்சோனில் இந்த அனுபவம் காணப்படவில்லை.

இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று கரையேறின போது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார். அவர் வனாந்திரத்திற்கு அந்த ஆவியானவராலே கொண்டு போகப்பட்டு, பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த சோதனையை ஜெயிக்க, பரிசுத்த ஆவியின் வல்லமையையோ, வரங்களையோ இயேசு பயன்படுத்தாமல் வார்த்தையை பயன்படுத்தினார்.

மூன்று விதமான சோதனைகள் சாத்தானால் இயேசுவுக்கு முன்பு வைக்கப்பட்டது. கல்லை அப்பமாக்கி, புசியும் என்று மாமிசத்திற்கு ஒரு சோதனை. மலைமேல் நிற்க வைத்து, இவைகளைப் பாரும் என்று கண்களின் இச்சைக்கு ஒரு சோதனை. தேவ குமாரனானால் தாழ் குதியும் என்று தேவாலய உப்பரிகையின் மேல் ஜீவனத்தின் பெருமைக்கு ஒரு சோதனை.

இவைகள் மூன்றிற்கும் இயேசு, 'என்று எழுதியிருக்கிறதே' என்று வசனங்களை மேற்கோள் காட்டினார்.

சாத்தான் ஓடிப்போனான்.

பிரியமானவர்களே! வேத வசனத்தை வாசியுங்கள், இருதயத்தில் நிறுத்தி வையுங்கள். அப்போது எந்த இடத்திலும், எவர் முன்பிலும் நீங்கள் வெற்றி வீரராய் நிற்க முடியும்.

2. பெற்றோரை அசட்டை செய்தான்

சிம்சோனின் வாழ்க்கையில் அவனது பெற்றோர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது வேதனைக்குரியது. ஆன்மீக வாழ்வில் தேறின தனது பெற்றோரின் ஆலோசனையை ஆரம்பத்திலேயே அசட்டை செய்து விட்டான்.

பெலிஸ்தியர் தேசத்து பெண் வேண்டாம் என்ற சொன்ன அவர்களின் ஆலோசனையை அசட்டை பண்ணினான். அதன் முடிவு என்ன தெரியுமா? அவளோடு ஒரு மாதம் கூட வாழ்க்கை நடத்த முடியாமல் வெட்கப்பட்டு போனான்.

அதற்கு பிறகாவது அவன் பெற்றோரை மதித்தானா என்றால், வேதத்தில் அவன் பெற்றோரைக் காணவில்லை. ஒருவேளை நிரந்தரமாகவே பெற்றோரின் தொடர்பை துண்டித்து இருப்பான் என்று நினைக்கிறேன்.

நம்முடைய நசரேயனாகிய இரட்சகர் இயேசு கிறிஸ்துவுக்காய் துதிக்கிறேன்.

பின்பு அவர் அவர்களுடனே கூடப் போய், நாசரேத்தாரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். (லூக் 2 : 51)

பார்த்தீர்களா! அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் பிரம்மிக்கத்தக்க விதத்தில் பேசிய பின்பு, தன்னைத்தாழ்த்தி தனது

பெற்றோருக்கு கீழ்ப்படிந்து இருந்தார். ஆனால் இன்றைய பிள்ளைகள் சற்று அறிவு வந்துவிட்டால், பெற்றோரை என்னமாய் பாடுபடுத்துகிறார்கள்.

இயேசு, தேவனுடைய குமாரனாக இருந்தாலும் தனது தாய் தந்தையருடன் இணைந்து இருந்தது, தனிச் சிறப்பு. கானா ஊரில் இருந்து கல்வாரி வரை, மரியானைக் குறித்து எழுதப்பட்ட வேத வாக்கியங்களை வாசித்துப் பார்த்தால் இது உங்களுக்கே புரியும்.

பிரியமானவர்களே! சிம்சோனைப் போல தாய் தகப்பனை அலட்சியப்படுத்தாமல் நமது இரட்சகர் இயேசுவைப் போல் பெற்றோரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

வேதத்தில் உள்ள ஒரு பகுதியை இங்கு குறிப்பிடுகிறேன். சமயம் வாய்க்கும் போது அந்தப் பகுதியை வேதத்தைத் திறந்து வாசித்துப் பாருங்கள்.

என் மகனே! உன் தகப்பன் கற்பனையைக் காத்துக் கொள். உன் தாயின் போதகத்தை தள்ளாதே.

அவைகளை எப்போதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக் கொள்.

நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும், நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும், நீ விழிக்கும் போது, அது உன்னோடே சம்பாஷிக்கும் (பேசும்) (நீதி 6 : 20 - 22)

பார்த்தீர்களா! பெற்றோரின் வார்த்தைகளை வேத வாக்கியத்திற்கு சமமாக சாலமோன் ஞானி பாடியிருக்கிறார்.

உங்கள் பெற்றோரின் வார்த்தைகள்

உங்களைக் காப்பாற்றும்

உங்களை வழிநடத்தும்

உங்களோடு பேசும்

சிம்சோன் தனது பெற்றோரின் வார்த்தைகளை அலட்சியப்படுத்திப்படியால், காப்பாற்ற ஆள் இல்லாமல், வழி நடத்த ஆள் இல்லாமல், அவன் உணர்வடையும்படி பேச ஆள் இல்லாமல், அனாதையாய் மரித்தான். உங்களுக்கு இந்த நிலைவராதபடி பெற்றோரின் வார்த்தைக்கு முதலிடம் கொடுங்கள்.

3. ஆவியானவரை அலட்சியப்படுத்தினான்.

சிம்சோன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவில் உள்ள தாணின் பாளையத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார் என்று நியாயா 13 : 25-ல் வாசிக்கிறோம்.

ஆனால் அவனது வாழ்வில் அதற்குப்பின் ஆவியானவர் ஏவி அவன் செயல்புரிந்ததாக உங்களால் வேதத்தில் காண முடியாது. ஆவியானவர் ஏவாத பட்சத்தில் அவன் எப்படி பட்டணம் பட்டணமாக போனான் என்று தெரியவில்லை.

நியாயா 15 : 20-ல் அவன் பெலிஸ்தியரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருடம் நியாயம் விசாரித்தான் என்று எழுதப்பட்டு இருந்தாலும், என்ன நியாயம் விசாரித்தான் எந்த இடத்தில் பெலிஸ்தியருக்கெதிராய் இஸ்ரவேலரின் நன்மையை முன்னிட்டு யுத்தம் செய்தான் என்று உங்களால் சொல்ல முடியாது.

முழுக்க முழுக்க சொந்த வாழ்வில் ஏற்பட்ட இச்சையின் நிமித்தம் வந்த போராட்டத்திற்காகத்தான் பெலிஸ்தியர் மேல் யுத்தத்திற்கு போனானே தவிர எந்த இஸ்ரவேல் புத்திரனின் பாதிப்பிற்காக அவன் யுத்தம் செய்யவில்லை.

அவன் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினபோது அவன் என்ன உருப்படியான காரியம் செய்தான்? ஒன்றுமில்லை. தனது விடுகதையை விடுவித்தவர்களுக்கு வஸ்திரம் கொடுக்க, முப்பது பேரைக் கொன்று, வஸ்திரங்களை உரிந்து கொண்டான். (14 : 19)

தனது மனைவியை மாற்றானுக்கு கொடுத்து விட்டதை அறிந்து, பழிதிர்க்க அவன் செய்த செயல் நிமித்தம் அவனுக்கு எதிர்கொண்ட ஆயிரம் பேரை கொன்றான். அப்போது கூட கர்த்தரினால் கொன்றேன் என்று சொல்லவில்லை, கழுதையின் தாடை எழும்பினால் ஆயிரம் பேரை கொன்றேன் என்றான் (15 : 16)

நடுராத்திரியில் எழுந்து பட்டணத்து வாசல் கதவுகளையும், அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து தாழ்ப்பாள்களோடும் பேர்த்து, தன் தோளின் மேல்.... சுமந்து கொண்டு போனான் (16 : 3)

ஆவியின் வல்லமையினை பெற்றவனின் செயலைப் பார்த்தீர்களா? எவ்வளவு கீழ்த்தரமாக நடந்திருக்கிறான். தவை பெயர்த்து தூக்கிக் கொண்டு போகவா இவனை தேவன் ஆவியில் நிரப்பினார்? ஆவியின் வல்லமையை தனது சொந்த லாபத்திற்காகவே அவன் பயன்படுத்தி ஆவியானவரின் மேன்மையை அலட்சியப்படுத்தினான்.

பிரியமானவர்களே! நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிக உன்னதமான காரியத்திற்காக கர்த்தர் உங்களை அபிஷேகித்து வரங்களைக் கொடுத்து இருக்கிறார்.

அதை பணம் சம்பாதிக்கவோ, பேர் பிரஸ்தாபத்தை உண்டாக்கவோ, அந்த வரங்களைக் காட்டி பேதையான ஆத்துமாக்களை வசப்படுத்தி உங்கள் இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளவோ நீங்கள் முயன்றால், உங்கள் மேல் தேவ கோபாக்கினை வரும். நீங்கள் கட்டப்பட்டு, கண்பிடுங்கப்படுவீர்கள் என எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டு இருக்கிறேன்.

பரிசுத்த ஆவியானவரின் வரத்தை பயன்படுத்தி பாதகச் செயல் செய்வோரை அறிந்திருக்கிறேன். மற்ற அஞ்ஞான மார்க்கத்து பூசாரிகளைப் போல அசுத்த ஆவியை தட்டுகிறேன். எண்ணெய் அபிஷேகம் செய்கிறேன் என்று, ஏமாந்தவர்களை ஏய்க்கும் ஒரு சிலர் தமிழகத்தில் உண்டு.

சமீபத்தில் கூட ஒரு நபரின் செயலை தக்க நேரத்தில் அறிந்து, அந்த ஆத்துமாவை காப்பாற்றி இருக்கிறேன். இப்படிப்பட்ட நபர்களைக் குறித்து திருச்சபையும் தனி நபர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆவியானவர் அவன் அறியாத விதத்தில் அவனை விட்டுப் போய்விட்டார். இப்போது அவன் சிறைச்சாலையில், அவனுக்கு மாவு அரைக்கும் வேலை.

அதாவது கட்டுகளும் சரீர்ப் பாடுகளும்! அன்பானவர்களே! உன் சரீர்ப்பாடுகள் பெருகியிருக்கிறதா? உன் கட்டுகள் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறதா? அப்படியானால் தேவன் சிம்சோனைப் போல்கதறு. தேவன் உனக்கு இரக்கம் பாராட்டுவார்.

சிம்சோனின் சிறைவாசம் எத்தனை நாட்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று (16 : 22) என்ற வசனத்தை வாசிக்கும் போது தலைமயிர் வளரும் வரை தேவன் சிறையிருப்பில் கிடக்க ஒப்புக் கொடுத்தார் என்று அறிகிறேன்.

நசரேயன் தீட்டுப்பட்டால்தலைமயிரை சிரைத்துக் கொண்டு, மீண்டும் விரதம் காக்க வேண்டும் என்பது பிரமாணம். சிம்சோன் சூழ்நிலை நிமித்தம் தலைமயிரை இழந்தான். ஆனால் சிறையிருப்பில்தனது நசரேய விரதத்தின் மகிமையை உணர்ந்தான். தலைமயிர் மீண்டும் வளர்ந்தது. தேவன் இறங்கி உதவி செய்தார்.

அருமையானர்களே! உங்களுக்கு ஒரு நற்செய்தி தேவன் உங்களை மீண்டும் உயர்த்த விரும்புகிறார்.

பின்மாற்றத்தில், தோல்வியில் இருந்தால் இன்றே மனந்திரும்பு. நீ எவைகளை இழந்தாயோ, எவைகளை உடைத்துப் போட்டாயோ, அவைகளை புதுப்பித்துக் கொள். தலைமயிர்திரும்ப முளைத்தது போல, உனது பிரதிஷ்டைகள் தீர்மானங்கள் உயிர்பெறும்படி தேவனிடத்தில் ஒப்புரவாகு, தேவன் உனக்கு சகாயம் செய்வார்.

விழு

அழுவது மாத்திரமல்ல, முழுவதுமாக அவர் சமூகத்தில் விழு. அவர் உன்னைத் தூக்குவார். பேதுரு, யூதாஸ் இருவருமே இயேசுவுக்கு விரோதமாக கிரியை செய்தார்கள் தான்.

ஆனால் யூதாஸ் பாவத்தில் மரித்தான். பேதுருவோ கிருபையில் பிழைத்தான்.

இதன் இரகசியம் என்ன தெரியுமா? இருவருக்கும் குற்ற உணர்வு ஏற்பட்டது உண்மை. ஆனால் யூதாஸ் மனம் வருந்தினான். பேதுரு மனம் திருந்தினான்.

நீங்கள் மனம் வருந்துவது நல்லது. ஆனால் மனம் திரும்புவதையே தேவன் விரும்புகிறார். அப்போதுதான் உனக்கு வாழ்வு வரும்.

எழு

இளைய குமாரன் எழுந்து தனது தகப்பனிடம் வந்தான். பவுல் எழுந்து ஞானஸ்நானம் பெற்றான். யோனா எழுந்து நினிவேயில் பிரசங்கித்தான்.

இதை வாசிப்பவர்களில் பலர், பின்மாற்றத்தை விட்டு, பாவத்தை விட்டு, ஊழியத்தில் ஏற்பட்ட சோர்வை விட்டு எழ வேண்டும் என்று ஆவியானவர் விரும்புகிறார். நானும் விரும்புகிறேன்.

ஆஹா! என்ன சந்தோஷம், முடி முளைத்தது, இவன் முழு உள்ளமும் திருந்தியது. கர்த்தரின் வல்லமை அவன் மேல் இறங்கியது. அவன் உயிரோடு இருக்கிற காலத்தில் கொண்டு போட்டவர்களைவிட, அவன் சாகும்போது கொன்றவர்கள் ஏராளம்.

இந்த புத்தகத்தின் இந்த அத்தியாயம் உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை துவங்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் உன்னத அழைப்பை உணருங்கள். உங்களைத் தற்போது கட்டிவைத்திருக்கும் லோகக் கட்டுகளில் இருந்து விடுதலைப் பெறுங்கள். இதுவரை நீங்கள் சாதித்ததைவிட பல மடங்கு

வல்லமையை நீங்கள் சாதிக்க பரிசுத்த ஆவியானவர் உங்களை பலப்படுத்துவார்.

புதிய ஏற்பாட்டில் எபிரேய நிருபத்தை வாசித்த போது என் உள்ளம் உவகையால் உன்னதரை துதிக்க ஆரம்பித்தது. காரணம் எபிரேயர் 13-ல் உள்ள விசுவாச வீரர் பட்டியலில் சிம்சோனின் பெயர் என்னைப் பார்த்து சிரித்தது.

அல்லேலூயா! சிம்சோன் ஒரு பின்மாற்றக்காரன் அல்ல, விசுவாசவீரன். அவன் வாழ்வின் ஆரம்பத்தில் ஏமாற்றம். அதனால் ஆன்மீக வாழ்வில் தடுமாற்றம் வந்ததாலும் அவனுக்குள் உண்டான மனமாற்றம் தேவனுக்கு முன்பாக கிருபையைப் பெற்றது. அவன் வேண்டுகலின் படி கர்த்தர் அவனை மீண்டும் நிரப்பினார்.

கர்த்தர் பலப்படுத்தினார் என்று வேதத்தில் எழுதப்படவில்லையே என்று நீங்கள் கேட்கலாம். 16 : 19- ஐ வாசித்துப் பாருங்கள். அவன் பலம் அவனைவிற்று நீங்கிற்று என்று எழுதப்பட்டுள்ளது. பலன் ஏன் நீங்கிற்று? ஆவியானவர் போய்விட்டபடியால்தான்.

அப்படியானால் 16 : 28-ல் பலப்படுத்தும் என்று ஜெபிக்கிறான். 16 : 17-ல் இரண்டு தூண்களையும் அப்படியே சாய்க்கிறான். அதாவது பலன் அவனுக்குள் வந்தது. அதாவது தேவன் பலத்தினால் நிறைத்தார்.

ஆஹா! நமது ஆண்டவர் எவ்வளவு நல்லவர். அவர் அழைத்த அழைப்பும் கிருபை வரங்களும் மாறாதவைகள் என்பது எத்தனைச் சிறப்பு.

பேதுருவை மன்னித்து தலைமைத்துவத்தை தந்தவர், தாவீதை மன்னித்து ஆட்சியைத் தந்தவர், யோனாவை மன்னித்து, ஊழியத்தைத் தந்தவர், சிம்சோனை மன்னித்து, மீண்டும் பலப்படுத்தியவர் - உங்களை இப்போது நோக்கிப் பார்க்கிறார்.

அன்பானவர்களே,

பலவினங்களுக்காக அழுங்கள்

பலன் கேட்டு பாதத்தில் விழுங்கள்

பலன் பெற்று அவருக்காய் எழுங்கள்

உங்களைக் கொண்டு முன்பைவிட

தேவன் மகத்துவமான கிரியைகளை நடத்துவார்.

மாறநாதா!

விண்ணக அப்பம்

அன்பார்ந்தவர்களே,

போதகர். கிறிஸ்டோபர் அவர்களின் புத்தகங்கள் படிக்க இயலாதோருக்காகவும், பார்வையற்றவர்களுக்காகவும் ஆடியோ வடிவில் வெளியிடப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போதகர், கிறிஸ்டோபர் அவர்களின் புத்தகங்கள் ஆடியோ வடிவில் விரைவில் கிடைக்கப் பெற உங்கள் ஜெபத்தினாலும், கரத்தினாலும் தாங்குங்கள்.

அலுவலக தொடர்பு எண் : 94888 56323

இப்படிக்கு,

Pr. அலெக்ஸ் தினகரன்